

# தூராவிட மொழிகளில் தூராய்ச்சி

1946 நாட்புரி அகில இந்திய பிரதர்டுக் கலைகுடும்ப மகாநாட்டுக் கிராண்ட் மொழிப்பகுதித் தலையைப் பேரூர்

S. வையாபுரி பிள்ளை B. A., B. L.,

தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம்



மதுராஸ் பிரீமியர் கம்பெனி பிரசுரம்  
தமிழ் நாடு வெளியீடு  
33, பிராட்வே, சென்னை

பதிப்பாகமியர்  
பி. பி.

குபாம் உன்று

44903

## புலவர் போப்பையர்

தமிழக்கு உழைத்த ஆங்கில அரிஞரின் வாழ்க்கையும் தமிழ்த்தொண்டும், தமிழ்ச்சைவ மிகுந்த நடையில் விளக்கப் பெறுகின்றன. இதுவரை தமிழ்நாடு அறியாதபல செய்திகளையும் ஆசிரியர், ரெவரண்டு கு. அருங்தங்கூயா சேகரித்துத் தந்திருக்கிறார். “தமிழ் மாணவர்” என்று தம்மைப் பெருமையுடன் சொல்லிக்கொண்ட போப்பையர் தமிழ் மாணவர்களுக்கெல்லாம் ஒரு நல்ல வழிகாட்டி

விலை ரூ. 1—0—0

## மஹாதேவ தேசாய்

நினைவு மாலை

கார்ம வீரரும், காந்தியடிகளின் வலதுகை போன்றவரும் இணையிலா எழுத்தாளருமான மஹாதேவதேசாய் 1942 டூ ஆகஸ்டும் 14 ஆகாகான் சிறையில் நம் சுதங்கிரப் போரில் முதற்களபலீஆனாரல்லவா? அவருடன்பல ஆண்டுகள் நெருங்கிப் பழகிய ஸ்ரீ மஷ்ஞாவாலா, ஸ்ரீ ஜி டி பிர்லா, ஸ்ரீ பியாரேலால், ஸ்ரீமதி ஸரோஜினிதேவி முதலீய பெரியோர் இவரது ஸ்கூலில் சமர்ப்பித்துன்ன மலர்களை அழகிய தமிழ் மாலையாகத் தொகுத்து வெளியிடுகிறோம். இது இதன் ஹிந்துஸ்தானிப் பதிப்புடன் ஏத காலத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

விலை ரூ. 1—8—0

பிரசுரம்:

மத்ராஸ் பிரிமியர் கம்பெனி

விற்பனை உரிமை:

தமிழ்நாடு வெளியிடு  
33, பிரசுரம், சென்னை.



# திராவிட மொழிகளில் ஆராய்ச்சி

குறிப்பு

சென்ற 1946 அக்டோபர் மாதம் 19-ம் தேதி யன்று அகில இந்தியக் கீழ்நாட்டுக்கலைஞரின் மகா நாடு நாகபுரியில் நிகழ்ந்தது. அம் மகாநாட்டில் பல துறைகளுக்குமுரிய தனிக் கூட்டங்கள் நடைபெற்றன. திராவிட மொழிகள், திராவிடரின் நாகரிகம் முதலியவற்றிற்குரிய துறை ஒன்றும் இந்த நாகபுரி மகாநாட்டில் புதிதாகத் தொடங்கப்பெற்றது. அதற்குத் தலைவனுக என்னிட் தேர்ந்தெடுத்தார்கள். அப்பொழுது (21-10-46) பேசிய தலைவர் யுரையின் மொழிபெயர்ப்பு சிற்கில மாற்றங்களுடன் இங்கே வெளியிடப்படுவது

எஸ். கையாழுரிப் பிள்ளை

20-12-46

## தலைமை யுரை

ஆராய்ச்சியாளர்களே, பெண்மணிகளே, திருவாளர்களே,

முதன் முறையாக இப்பொழுதுதான் திராவிட மொழிகளின் துறை வகுக்கப்பட்டிருக்கிறது. என்னை இத் திராவிட மொழித் துறைக்குத் தலைவருக்கான நீங்கள் தேர்ந்தெடுத்ததற்கு எனது நன்றி யைத் தேரிலித்துக்கொள்ளுகிறேன். நீங்கள் எனக்கு அளித் துள்ள இக் கெளரவத்தை நான் பெரிதும் மதிக்கின்றேன். அதனை ஏற்றுக்கொண்டதனால், எனது கடமை மிகவும் பொறுப்பாக அமைந்துவிட்டது. எல்லாம் உங்களுடைய அன்பினையும், கூட்டுறவினையும் நம்பின் கடமையை இனிது கிரைவேற்றத் துணிகின்றேன்.

திராவிட - மொழிகளுக்குத் தனியாக ஒரு துறை அமைக்க வேண்டுவது வெகுகாலமாக உணரப்பட்ட ஓர் அவசியமோகும். ஆண்டுதோறும் இத் துறையில் உழைத்துவரும் அறிஞர்களின் தொகை வளர்ந்துகொண்டே வருகிறது. இத் துறையில் செய்யப்படும் ஆராய்ச்சியும் பலபடியாக விருத்தியாகிக்கொண்டே வருகிறது. இதுவரையிலும் ஆராய்ச்சி செய்துள்ளது மிகவும் சிற்றளவினதாயும், ஆராய்ச்சிக்குரிய பொருள் மிகவும் பேரளவினதாயும் உள்ளன. இவ் விஷயங்களில் ஒருசில பகுதிகளைப் பரிசீலனை செய்வதற்குங்கூட, ஒரு தனித் துறை இன்றியமையாததாகும். இம் மகாநாட்டில் மொழியாராய்ச்சி செய்யும் பொதுத் துறையில் இதற்குக் கொடுக்கக்கூடும் நேரம் ஒரு சிறிதும் போதாது. திராவிட மொழித் துறைபற்றி வரும் ஆராய்ச்சி யரைகள் அணித்தையும் படி த்து வியவகரித்தாலன்றி, இத் துறையில் உழைப்பவர்கள் பயனடைய முடியாது. இவைபோன்ற காரணங்களால், திராவிட மொழித் துறை எனத் தனிப்பட்ட ஒரு துறை வகுக்க வேண்டுமென்று இம் மகாநாட்டின் ஸிர்வாகக் கூட்டத்தினர் தீர்மானித்திருக்கிறார்கள். இத் தீர்மானம் செய்த இவர்களை நாம் மிகவும் பாராட்டவேண்டும்.

நாம் நமது தாய் மொழிகளை வெகுகாலமாகப் புறக்கணித்து விட்டோம் என்பது மறைக்கமுடியாத ஓர் உண்மை. சில காலத் திற்குமுன்வரை, நமது கல்வி த் திட்டத்தில் அவைகளுக்கு மிகவும் தாழ்ந்த இடங்கால் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. அவைகள் இருக்கவேண்டுமெடத்தில் ஆங்கிலமொழி புகுந்து ஆட்சிபுரிந்து வந்தது. இப்பொழுதும் காலேஜ் கல்வியில் ஆங்கிலம் தான் தலைமை பெற்றிருக்கிறது. இதற்கு ஒப்புமையாக இங்காட்டிற்

குரீயவர்களான நமக்கு, நமது அன்னிய அரசாங்கத்தினர் அளித் திருக்கும் ஓர் தாழ்வுபடியான நிலையைக் கூறலாம். தேசிய விடுதலையின் வாயிலை அனுகியிருக்கும் இந்தக் காலத்துங்கூடக் கல்விப் பயிற்சிக்குக் கருவியான மொழி எனுள்ளபது பற்றி மனக்கொதிப்புடன் பலரும் வாதித்து வருகிறார்கள். அன்னிய மொழியே தக்க கருவியாம் என்று போராடுபவர்களும் இல்லாமற் போகவில்லை. இது நம்முடைய லட்சியங்களினின்றும் நாம் எவ்வளவு தூரம் தவறி விழுந்துவிட்டோம் என்பதை நன்றாகக் காட்டுகிறது. நம்முடைய தாய்மொழிகளை நமது கல்வியில் ஒவ்வொரு துறைக்கும் முற்ற உதவுங் கருவியாக நாம் கொண்டாலன்றி, நமது மொழிகள் வளரமாட்டா; வளர்ந்துகொண்டே வரும் நமது தேவைகளுக்கு இவை முற்றும் உதவமாட்டா; அறிவு வளர்ச்சிக்கும் பயன்படமாட்டா. நமது மொழிகள் போஷணையற்று மெலிந்து, முடிவில் அழிந்துபோக நேரிடும். வேறொரு விஷயமும் இங்கே சிந்தித்தற்குரியது. நம்முடைய வாழ்க்கையில் மிக முக்கியமானது நம்மளமும், மூன்றும் வளர்ச்சியற்றுவரும் பருவமாகும். அப் பருவத்தில் நாம் அருமையாகப் போற்றவேண்டிய சில ஆண்டுகளை அன்னிய மொழிகளைக் கற்பதிலே நாம் விரயஞ்செய்யவேண்டியதாய் முடிகிறது. நம்மில் பலருக்கும் அவ்வளக அன்னிய மொழிக் கருவி ஒரு பாரமாக ஏற்படுகிறது. அதன் மூலமாக நாம் பெறும் அறிவு உயிர்த் தத்துவம் அற்று, ஞாபகமாத்திரையாய் அமைந்து விடுகிறது; முற்றும் உணரப்படாமல்; அறிவோடு அறிவாய் ஒன்றிப் பெருகாமல் போய்விடுகிறது. மேலைநாட்டுக் கல்விப் பண்பினாலும், ஆங்கில யொழிக் கல்வியினாலும் நாம் அடைந்துள்ள நன்மைகளை நான் சிறிதும் மறந்துவிடவில்லை. இப்போது நிகழும் தேசிய மறுமலர்ச்சி நமது மேல்நாட்டுக் கல்வியின் விளைவே என்று நான் உறுதியாய் நம்புகிறேன். இவ்வாறு சொல்வதனால் நமது நன்றியறிவின் பொருட்டு எல்லாக் காலத்தும் மேலைநாட்டினர்க்கு நாம் அடிமையாய் இருக்கவேண்டும் என்று ஏற்படாது. சரீரத்தால் அடிமைப்பட்டிருப்பதைக் காட்டிலும், அறிவினால் அடிமைப்பட்டிருப்பது மிகவும் கொடுமையானால். அடிமை வாழ்வு இயற்கை வாழ்வு அன்று. எவ்வளவு விரைவில் அதனை கீக்குகிறோமோ அவ்வளவில் உலகமே நன்மையடையும்.

ஆராய்ச்சித் துறையிலுங்கூட நமது மொழி புறக்கணிக்கப் பட்டுள்ளது. இங்கே வடமொழிதான் தலைமை பெற்று விளங்குகிறது. இத் தலைமை பெரும்பாலும் சியாயமாகவே தோற்று

கிறது. பண்ணாறு ஆண்டுகளாக இவ் வடமொழி நமது நாட்டில் எங்கும் பயிலப்பட்டு வந்துள்ளது. நமது தேசியக் கருவுலங்கள் எளிதில் யாரும் செல்ல இயலாத இம் மொழிக்குகையில் னுள்ளே பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. மக்களுக்குரிய அறிவுத் துறைகள் பெரும்பாலும் இப் பண்டமொழியிலே ஒருவாறு காணப்படுகின்றன. நமது நாட்டிலுள்ள இனத்தவர்களில் பெரும்பாலாரும் இம் மொழியில் நால்கள் இயற்றி இதனை வளர்த்து வந்திருக்கிறார்கள். இப்போது உயிருடன் வழங்கிவருகின்ற மொழிகள் அணித்தும் வளர்ந்து பெருகுவதற்கு இவ் வடமொழி பெரிதும் துணை புரிந்திருக்கிறது. பெரிய புகண்டமாகிய நமது பாரத தேசத்தில் இது பொது மோழி என்னும் ஸிலையை அடைக்கிறுக்கிறது. கருத்துலகில் நம் இந்திய மக்களுக்குப் பண்டக்காலத்தும் நடுக்காலத்தும் உள்ள எந்த நாட்டின் மக்களுக்கும் தாழ்வில்லாத ஓர் ஸிலையை அளித்திருக்கிறது. நமது வருங்கால முன்னேற்றத்திற்கு மிகவும் சிறந்ததோர் அடி ஸிலமாகவும் இது அமைந்திருக்கிறது. இந்தியர் என்ற ஸிலையில், புகழ்பெற்று விளங்கும் இப்பண்ட மொழியைக் குறித்து நாம் பெருமைப்பட வேண்டியவர்களாகவே இருக்கிறோம்.

ஆனால், நாம் கவனிக்கவேண்டிய வேறு சில விஷயங்கள் உள்ளன. இப்பண்டப்பெருமையானது எப்போதும் திரும்பத் திரும்பப் பழங் காலத்தையே நம்மை ஸினைக்கும்படியாகச் செய்கிறது. ஸிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் வேண்டும் அளவு கருதுவதற்கு இது இடங்கொடுப்பதில்லை. வருங்காலத்து இனி வேண்டும் விளைவுகளை ஊன்றிப் பார்த்தால், இவ் வடமொழியறிவும் ஆராய்ச்சியும் அத்துணையாகப் பயன்படுவதில்லை என்றுதான் சொல்லவேண்டும். இப் பண்டமொழியின் கண்கொள்ளாத பேரழகு இதற்கும் நமது நாட்டில் வழங்கும் மொழிகளுக்கும் உள்ள உண்மையான தொடர்பு விளங்கவொட்டாதபடி நம்மைக் குருடாக்கிவிடுகிறது. நமது நாட்டு மொழிகளின் பெருமையை உள்ளபடி ஊரவொட்டாமல் செய்துவிடுகிறது. அறிவென்னும் மகோன்னத பர்வதத்தின் சிகரத்தை அடைந்துவிட்டதாக நம்ம வர்களிற் சிலர் கருதிக்கொள்ளும்படி செய்துவிட்டது. ‘சகல சாஸ்திர பாரங்கதர்’ என்று சிலர் தம்மைக் கூறிக்கொள்வது இதனை ஊர்த்துகிறது. இதை ஒரு ஆரோக்கியங்கிலை என்று சொல்லமுடியாது. கடந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாக, நமது நாட்டிலும் பிற நாட்டிலும் உள்ள பேரறிஞர் பலர் இவ் வடமொழி பற்றிய ஆராய்ச்சியையே கண்ணாலும் கருத்துமாய்ச் செய்து

வந்திருக்கின்றனர். வடமொழி ஒன்றில் மாத்திரம் இவ்வாறு கவனம் செலுத்துவது மொழியாராய்ச்சினர் சிறு துறையிலும் கூட மிகவும் வருந்தத் தக்கதோர் பிழையாகும். எஸ்பெர்ஸென் (Jespersen) என்ற பேராசிரியர் தமது “மொழி, அதன் இயல்பு வளர்ச்சி, தோற்றம்” என்ற நூலில் கூறியுள்ளதனால் இது நன்கு விளங்கும். ‘முற்காலத்தில் இருந்த மொழியாராய்ச்சி சாஸ்திரத் தின் ஒரு கல்வி முறை மாணவர்கள் வழக்கொழிந்த பாஷாகளை மட்டும் கற்றுவந்தமையாகும்.. பிற்பட சிகிஞ்ச மொழிகளின் வளர்ச்சியை அவ்வும் மொழிகளில் வல்லவர்களே ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் ஒப்புமை-மொழி நூலுக்கு அப்பாற்பட்ட வர்கள் எனவும், பொதுப்படியான பாஷா சாஸ்திரத்திற்கும் புறம்பானவர்கள் எனவும் கருதப்பட்டனர். ஆனால் உண்மையில் இவ் இரு துறைகளுக்கும் உரியவர்கள் என்றே இவர்களைக் கொள்ளுதல் வேண்டும். இவர்களது ஆராய்ச்சி, மொழியின் ஜீவிய சரித்தை அறிதற்கு, இறந்துபட்ட மொழியின் ஆராய்ச்சியைக் காட்டிலும் பெரிதும் பயன்படுவதாகும். இறந்துபட்ட மொழியையே முக்கியமாகக் கொண்டு ஒப்புநோக்கி ஆராய்ந்தவர் பாப் (Bopp) என்பவர். இவர் மேற்கொண்ட முறை அத்துணை சிறந்ததன்றும்’ என்பது இவர் கருத்து.

எஸ்பெர்ஸென் பேராசிரியர் வழக்கொழிந்த பாஷாகளை ஆராய்ச்சி செய்வதனால் ஏற்படுகிற பாஷா சரித்திர உண்மைகள் குறைபாடுடையன என்றும், அவை திருத்தமடைவதற்கும் சிரம்புதற்கும் தற்காலத்து, வழக்கிலுள்ள மொழி ஆராய்ச்சி அவசியமென்றும் கருதுகிறார். வேறொரு முக்கியமான விஷயமும் இங்கே மனங்கொள்ளத் தக்கது. வடமொழி பூர்வத்தின் எல்லையை அடைந்துவிட்டது. இனிமேல் அது மேற்செல்ல வேண்டும் என்றும் அவசியமின்றி, அசையாத சிலைக்கு வந்து விட்டது. அதற்கு வளர்ச்சி என்பது இல்லை. அதன் பயிற்சிப் பண்பு எல்லாக் காலத்திற்கு முரியதாய் நம் மனத்தை என்றும் பண்படுத்திக்கொண்டேயிருக்கும் பெருங் தகுதிவாய்ந்து சிலவும். இதில் தவிர, பிற பகுதிகளில் அதன் சீரிய நோக்கம் சிரம்பி முற்றுப்புள்ளி பெற்றுவிட்டது. ஆராய்ச்சிக்கென வளர்ந்து கிடக்கின்ற ஒரு பெருங் காடாகவே இன்று அது அமைந்து விட்டது. அரிய பல திறப்பட்ட கருவுலங்களால் அது வளம் சிரம்பி, அதில் உழைத்துவரும் ஆராய்ச்சியாளர்க்கு எல்லையற்ற பணிக்குரியதாய் இயன்றுவிட்டது. ஆனால், அதனுடைய இயற்கையான உயிர்வாழ்க்கை முடிந்து விட்டது. இப்போது

அது வாழ்வது உயிரோடு உலவும் நமது தாய்மொழிகளின் மூலமாகத்தான். நான்து தாய் மொழிகளின் உயிரர்றறலைப்பெருக்கி அவற்றிற்கு உரங்கொடுத்துப் போடுகிறேன் செய்வது ஒன்றே இனி அவ் வடமொழி செய்யவேண்டும் சேவை. நமது தாய்மொழிகளின் பெருமை எதுவென்றால், அவை உயிர்த் தத்துவத் தோடு துடித்துக் கொண்டிருப்பதுதான். அவைகள் உயிரோடு முழுவாழ்வு வாழ்கின்றன. உயிருள்ள வரை வளர்ச்சிக்கும், மேன்யைக்கும் இடம் இருக்கிறது. உயிரோடு வழங்கும் இம்மொழிகளீல் செய்யும் ஆராய்ச்சி மிகவும் பயனுடையதாக வேயிருக்கும். இவற்றை மேன்தோலும் நாம் அந்த உபயோக மூள்ள கருவிகளாக அமைத்துக்கொள்ளலாம். கருத்துக்கணை வெளிப்படுத்தும் கருவிகள் என்ற நிலையில் இவற்றின் நலத்தை மேன்மேலும் முதிரும்படியாகச் செய்யலாம். இவற்றின் பிற நலங்களும் பெருமைகளும் மேலும் மேலும் வளர்ந்து முற்றும் படியாகச் செய்யலாம். இவ்வாறு செய்யும் முயற்சியில் வடமொழி நமக்குப் பெருந்துணையாக இருக்கும் என்பதில்தவடயில்லை.

வடமொழியிலுள்ள அளவற்ற நூற்செல்வங்களை உலகத்துள்ள ஆராய்ச்சியாளர்கள் பலரும் எப்பொழுதும் ஆராய்ந்து கொண்டே யிருக்கவேண்டும் என்பதை நான் மீண்டும் வற்புறுத்துகிறேன். இவ் ஆராய்ச்சி ஒருபொழுதும் புறக்கணிக்கற்பாலதன்று. ஆனால், இவ் ஆராய்ச்சியினால் இந்தியக் கலையார்ராய்ச்சிகள் அணைத்தும் முடிந்துவிட்டன என்று நினைப்பது தவறு. மேலே குறித்த காரணங்களால், நமது தாய்மொழிகளையும் வடமொழியைப்போலவே ஆராய்ச்சி செய்தல் வேண்டும். ஏ.டி.மொழியைக் காட்டிலும் அதிகமாக ஆராய்ச்சி செய்யவேண்டும் என்றுகூட நான் கூறுவேன். இம் மொழிகளை ஆராய்ந்து போற்றுமல் இருப்பது மிகப்பெரியதோர் பாபமாகும். இப்பாபம் இவற்றை வழங்கிவரும் மக்களையுங்கூட அழித்துவிடுவதற்கும் போறியதாகும். நம்மவர்களில் பலரும் இவ் உண்மையை உணராமல் இருப்பது வியப்பைத் தருகிறது. நம்மில் ஒவ்வொருவரும் ஆராய்ச்சித் துறை ஒவ்வொன்றில்தான் திறம்பட உழைத்தல் இயலும். ஆனால், ஆராய்ச்சி என்னும் பேருங்கிலத்தின் எல்லைப் பரப்பு முழுவதையும் அறிவதோடு, அங்கிலத்தின் தராதரங்களையும் உணர்வது இன்றியமையாததாகும். நீண்ட காலமாகப் பயிற்சியில் வந்த பழைய துறைகளினால் ஏற்படும் பயன்களைத் திருத்திப் பெருக்குதற்பொருட்டுப் புதிய ஆராய்ச்சித் துறைகளைக் கண்டுகொள்வதும் நமது கடமையாகும். மேலும் நமது

தாய்மொழிகளும் அவற்றிலுள்ள நூல்களும் வளத்திலும் தொன்மையிலும் வட மொழிக்குச் சமமானவையாகும். தமிழ் மொழியை எடுத்துக்கொண்டால் இது மிகவும் உண்மை என்பது புலப்படும். இம் யொழியிலுள்ள இலக்கியம் சிறிஸ்து அப்தத் தின் தொடக்கத்திலேயே தொன்றத் தொடங்கின. மொழியாராய்ச்சி என்ற கண்கொண்டு நோக்கினால், இம் மொழியானது திராவிட மொழிகள் எல்லாவற்றுள்ளும் மிகத். தொன்மை வாய்ந்து பயிலப்பட்டதென்பதும், மிகவும் சொல்வளம் சிரம்பிய தென்பதும், ஜயத்திற்கிடமில்லாதபடி மிகப் பழைய சொல்வடிவங்களால்பல திறப்பட்டுச் செழித்து வளர்ந்துள்ளதன் பதும் நன்கு விளங்கும் என்று டாக்டர் கால்டுவெல் கூறியுள்ளார். கவிதையின் பெருமையை நோக்கினாலும், பழங்காலக்கல்வியாகிய செல்வத்தை நோக்கினாலும், கல்விப் பண்டின் பெருமையை நோக்கினாலும், நமது மொழிகள் வடமொழிக்கு ஒரு சிறிதும் பிற்பட்டனவல்ல. இவற்றுல் நமக்கு எய்தியுள்ள பெருமை மிகவும் நியாயமானதே யாகும்.

மேற்குறித்தனவற்றேடு பொருந்த, இப்பொழுது திராவிட மொழித்துறை ஒன்று இங்கே வகுக்கப்பட்டுள்ளது. நமது இந்திய அரசாங்கம் ஒரு புது வாழ்வு தொடங்குவது காலத்தே இது தோன்றியுள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது. இத் துறை வருங்காலத்து மிகவும் சிறப்பு எய்தியதாக விளங்கும் என்பதற்கு ஓர் அறிகுறி என்று இதனைக் கொள்ளலாம். நாட்டில் வழங்கும் மொழிகளின் உரிமையின் பொருட்டு முதன்முதல் போராடி வெற்றிக்கொண்ட. இம் மாகாணத்திலே திராவிட மொழிபற்றிய துறையும் முதன்முதல் தோன்றியுள்ளது என்பது நமக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னே உயர்ந்த நிலையிலுள்ள ஒரு பெரியார் சென்னை ஸர்வகலாசாலைக்கு விஜயம் செய்தனர். இவரை அக் காலத்திலுள்ள வைஸ் - சான்ஸெல்லர் ஒவ்வொர் ஆராய்ச்சித் துறைக்கும் அமைத்துச் சென்றனர். மொழியாயாராய்ச்சிசெய்யும் துறைக்குவந்த பொழுது, இங்கே எவ்வகையான ஆராய்ச்சி செய்யப்படுகின்றது என்ற சிறிது ஆதாரத்துடன் வினவினார். அவருடைய மனத்தின் அடியிலே இத் துறையில் ஆராய்ச்சிக்கு இடம் யில்லை என்ற ஒரு கருத்தும், இத் துறைகள் கேவலம் அலங்காரத்தின் பொருட்டு வைக்கப்பட்டுள்ளன என்ற கருத்தும் இருந்தன என்பதை ஒருவாறு உணர்ந்தேன். நாட்டின் கல்வி வளத்திற்கும் பொருள் வளத்திற்கும் இத்

துறைகள் பயனற்றன என்றும் அவர் கருதியிருத்தல்வேண்டும். இக் கருத்துக்கள் உண்மையொடுபட்டன அல்ல என்றுஅவரைத் தெளிவித்தற்கு எனக்குச் சில நிமிடங்கள் சென்றன. இப் பெரியாரை நமது நாட்டில் சர்வசாதாரணமாய்க் காணப்படும் ஒர் இனத்தவரின் பிரதிஷ்஠ீ என்று நாம் கொள்ளுதல்வேண்டும். தாய் மொழி ஆராய்ச்சித்துறையைப் பற்றிய நமது கல்வியில் சிறந்த பலர்க்கும் கூட நம்பிக்கை பெரும்பாலும் இல்லை என்பதைக் காட்டுவதற்கே இந் நிகழ்ச்சியை இங்கு எடுத்துக் கூறி வேண். நம்பிக்கையற்ற ஒரு துறையிலே உழைத்துவரும்படி நமக்கு விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரவர்க்கத்தினர்கள் மாற்றுந்தாய் போல் நின்று இம் மொழியாராய்ச்சித் துறையைப் புறக்கணித்து வருவதும், பொதுப்படவுள்ள அவநம்பிக்கையின் அறிகுறியேயாகும். இங்கிலைமையை மாற்றிப் பலரும் உண்மையியல்லை உணர்ந்து நம்பிக்கை கொள்ளும்படி செய்வது மிகவும் அவசியமாகும். எவ்வளவுக்கெவ்வளவு விரைவாக இவ்வாறு செய்கிறோமோ, அவ்வளவுக்கெவ்வளவு மொழியாராய்ச்சிக்கு நன்மை விளையும்.

பொதுப்பட இவ்வகை அவநம்பிக்கை உண்டாவதற்குக் காரணம் யாது என்று நாம் சிந்தித்தல்வேண்டும். சாதாரணமாகப் பொதுமனிதன் ஒவ்வொருவனும் தான் இம் மொழியாராய்ச்சியை மேற்கொண்டு முடிவுகளைத் துணிய வல்லமையும் தகுதியுமடையவன் என்று கருதிக்கொள்ளுகிறோன். இத் துறைக்கென்று தனிப்பட்ட தகுதிவேண்டுமென அவன் கொள்ளவில்லை. யாரேனும் ஒருவன் தான்தனிப்பட்ட தகுதியுடையவன் என்று முன்வருவானால், அவன் அவ்வாறு கூறிக்கொள்வதற்கு யாதோர் உரிமையும் கிடையாது என்று அந்தப் பொதுமனிதன் நினைக்கிறார்கள். இந் நினைவை மாற்றுவதற்கு ஒன்றும் இது வரை செய்யப்படவில்லை. விஞ்ஞான சாஸ்திரம்பற்றிய துறைகளில் இவ்வாறு நினைப்பதற்கு அவன் துணியமாட்டான். ஏனெனில், அவனது அறிவின்மை வெட்ட வெளிச்சமாய்விடும். மொழியாராய்ச்சித் துறையும், விஞ்ஞானத் துறைகளும் ஒரே நிலையில் உள்ளன என்பது இப் பொதுமனிதனுக்கு கன்கு விளக்கப்படுதல் வேண்டும். மொழிஆராய்ச்சித் துறைகளிலுள்ள பொருள்கள் அனைத்தையும் வகுத்துக் காட்டி விளக்குவோமாயின், இத்துறையில் புகுவதற்குத் தனிப்பட்ட அறிவும் தகுதியும் பயிற்சியும் வேண்டும் என்பது புலனும். ஆகவே, இத்துறையிலுள்ள பொருட்பரப்பின் பேரெல்லையையும், சிறு வரம்புகளையும், ஒருவாறுகுறிப்பிட என்றுகிறேன். இத்துறையிலே ஸ்புணர்களாகியதங்களுக்கு நான் கூறுவதில் புதுமையாக ஒன்றும் இருத்தற்கு இடமில்லை.

‘மொழிபற்றிய ஆராய்ச்சிகளை இரண்டு பகுப்பாகப் . பகுக்கலாம்; மொழி பற்றியது, இலக்கியம் பற்றியது, என. சிறப்பு முறையில் உள்ள மொழியாராய்ச்சியை மொழியாராய்ச்சிப் பொது என்றும், திராவிட மொழி ஆராய்ச்சி என்றும் இருசூருபடுத்துதல் தகும். பிற்கூறியதுதான் நாம் மேற்கொண்டுள்ளதாகும். மொழியாராய்ச்சிப் பொதுவில் மொழிகளின் தோற்றம், மொழிகளின் பாகுபாடு, அவற்றின் குடும்பம், மொழிகளின் பரப்புங்கீல் விளக்கம் (atlas), மொழித் தொடர்பு பற்றிய மானஸ சாஸ்திரம், மொழிப்பொருள் விளக்கம் முதலிய பல தனித் துறைகளும் உள்ளன. திராவிடமொழி ஆராய்ச்சியை எடுத்துக்கொண்டால் அதன் குடும்பத்தின்மூலம், அதன் குடும்பத்தைச் சார்ந்த மொழிகள், ஒப்பு நோக்கு மொழியாராய்ச்சி, ஒப்புநோக்கு இலக்கணம், மூலத்திராவிட மொழியின் புனர்வீர்மாணம் முதலிய பலதிறப்பட்ட பொருள்களும் அடங்கும். நமது மொழிகளில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டால், அதன் செம்மொழி-வடிவம், அதன் சிதைவு மொழிகள், அதன் வழக்காற்று வடிவங்கள், அதன் பல திறப்பட்டங்கீல வேறுபாடுகள், அதன் அயல்நரட்டு யாத்திரை, அயலினத்தவர் முகவியோர்களால் அதற்கு ஏற்பட்ட விளைவுகள் என்பன முதலாகப் பல பொருள்பற்றி ஆராய்ச்சி கிழமும். செம்மொழி வடிவம் என்ற ஒரு துறையிலே, இலக்கணம், சொல் வரலாறு (வடிவ வரலாறு, பொருள் வரலாறு), வாக்கிய அமைதி வரலாறு, சொல்-தொகை வரலாறு, ஒன்றியால் வரலாறு, உச்சாரண வரலாறு, நெடுங்கணக்கு வரலாறு, எழுத்துவடிவ வரலாறு முதலியனவாக ஆராய்ச்சிபலதிறப்படும். இலக்கணம் என்பது சொற்களின் ஒழுக்க முறையையும் பேச்கவழக்கிலுள்ள நெறி அவாமதி யையும் உணர்த்துவதாகும். வரலாற்று நெறி இலக்கணம், விவரண நெறி இலக்கணம், ஒப்புநோக்கு இலக்கணம் முதலியன இலக்கணம் என்ற பகுப்பின்கீழ் அடங்கும். மொழிகளைப் பண்டைக்காலத்தன, நடுக்காலத்தவ, தற்காலத்தன என்று பாகுபடுத்தும்பொழுது இவ் இலக்கணத் துறை மிகவும் விரிந்து ஆராய்ச்சியின் அளவும் பரந்துபட்டதாயிருக்கும். சொல்-தொகைகளைப் பல ங்களினின்று நோக்குதல்வேண்டும். இயற்கை உரிமைச் சொல், இரவற் சொல், கலப்புச் சொல், சங்கேதச் சொல், அதிகாரமுறைச் சொல், பத்திரிகைச் சொல், வழக்கொழிந்த சொல் முதலியன எல்லாம் சொல்-தொகையுள் அடங்கும். மக்களது இயற்பெயர், ஊர்ப்பெயர்களும் தனிப்பட்ட ஓர் ஆராய்ச்சித் துறையாகும். பலவகைப்பட்ட அகராதி இயற்று

தலும் பெரியதோர் துறையாகமுடியும். வரலாற்று முறை அகராதி, சொல்வரலாற்று அகராதி, கலீச்சொல் அகராதி, சங்கேதச் சொல் அகராதி, கடினச் சொல் அகராதி, ஒரு பொருட் பெயர் அகராதி, எதிர்ச்சொல் அகராதி, மரபுத்தொடர் அகராதி, தொடை அகராதி, தொகை அகராதி முதலியனவாக அகராதிகள் பலதிறப்படும். பொருட் பெயர் அகராதியும் இங்கே கொள்ள ப்படுதல் வேண்டும்.

மேலே குறித்த முக்கிய ஆராய்ச்சிகளைத் தவிர, வேறு சில ஆராய்ச்சிகளும் நாம் செய்யவேண்டுவனவாய் உள்ளன. இங்கே மொழிமுறைப் பழமை யாராய்ச்சியை முக்கியமாகக் கூறலாம். இப் பழமை யாராய்ச்சி மூலத்திராவிட மொழியில் உள்ளன வாகக் கருதும் சொற்களையும், தொன்றுதொட்டு வழங்கும் புராதனங்களையும், தொன்றுதொட்டு வழங்கும் நாடோடிச் செய்யுட்களையும், அடிப்படையாகக்கொண்டு ஒப்புநோக்குமுறையில் நிகழ்வதாகும். மக்க ளினப்பிரிவு பற்றிய ஆராய்ச்சியும் இங்கே கொள்ளல் தகும்.

இனி, இலக்கிய ஆராய்ச்சிக்குச் செல்வோம். இங்கே தயிழ் முதலிய மொழிகளுக்குத் தனித்துரிய இலக்கியங்களைப் பற்றிய ஆராய்ச்சியும். பல மொழிகளுக்குமுரிய இலக்கியங்களைப் பற்றிய ஒப்பு-நோக்கு ஆராய்ச்சியும் செய்தல்வேண்டும். ஒப்புநோக்கு-ஆராய்ச்சிக்கு உதாரணங்களாகத் திராவிட இலக்கிய ஆராய்ச்சி, இந்திய இலக்கிய ஆராய்ச்சி என்பனவற்றைக் கூறலாம். தனிமொழி இலக்கிய ஆராய்ச்சியில் முக்கியமாக நான்கு துறைகள் உள்ளன. அவையாவன, நூற்பதிப்புத்துறை, இலக்கிய மதிப்புத் துறை, இலக்கிய வரலாற்றுத் துறை, சரித் திரப் பொருள்களின் துறை என்பனவாம். இவற்றே, நூற்பட்டிலக (catalogue), பொருள்டைவு நூற்பட்டிலக (bibliography) என்பனவற்றையும் நாம் சேர்த்துக்கொள்ளுதல்வேண்டும். இலக்கிய மதிப்பு ஆராய்ச்சியைப் பொது, சிறப்பு என விரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம். முன்னையதில் ஆராய்ச்சிவிதிகள், நுண்கலீயம் இலக்கியமும், மனோபாவனை, அமைப்புருவம் தொழிலும், நடை, அணி, யாப்பு, இலக்கியத்தின் சூழ்நிலை (இலக்கியமும் வாழ்வும், இலக்கியமும் சமுதாயமும் முதலியன), இலக்கியத்தின் நோக்கு (இயற்கை, உண்மை, வட்சியம், மக்கட்பண்பு முதலியன) என்பன எல்லாம் அடங்கும். பிற கூறப்பட்டசிறப்பு இலக்கிய-மதிப்பில் தனிக்கவிஞன், தனிநூல், தனிப்பட்ட காலப்பகுதியின் இலக்கியம், தனிப்பட்ட நூல்வகை, இசை, கணிதம் என்பன போன்ற தனிப்பட்ட நூற்பொருள்:

இவை முதலியன் அடங்கும். இனி, இலக்கிய வரலாற்றில் பல நூல்களுக்கும் பல ஆசிரியர்களுக்கும் காலம் துணியப்படுதல் அவசியம். இதனைத் தனிப்பட்ட ஒரு பகுதியாகக் கொள்ளலாம். இலக்கிய ஆசிரியர்களின் தனி வரலாறுகளும், ஆசிரியர் வரலாற்று அகராதிகளும் இங்கே கருதைத் தகும். பின்னர், பொதுப்பட்ட இலக்கிய வரலாறுகள் இயற்றப்படுதல் வேண்டும். இதன் கண்ணே நூல்வகைகள், பண்டை, நடு, தற்காலம் இவற்றிற்குத் தனிப்பட உரிய இலக்கிய வரலாறுகள் முதலியவற்றைக் கொள்ளலாம். நூல் வகைகள் என்ற பகுப்பில் கவிதை, நாடகம், காவியம், கதை முதலியவற்றையேல்லாம் அடக்குதல்வேண்டும். இலக்கிய அகராதியும் (Dictionary of literature) பெற்றும் பயன்படுவதாகும். நமது மொழிகளில் முக்கியமாகத் தமிழில், சரித்திரத்திற்குதவும் பொருட் கூறுபாடுகள் பல இருக்கின்றன. சிலாசாஸனங்கள், தாமிரசாஸனங்கள், தினசரிதைகள் முதலியவற்றை இங்கே குறிப்பிடலாம். இவற்றை நாம் கூடிய விரைவில் ஆராய்ச்சி செய்தல்வேண்டும். சரித்திர காலத்திற்கு முற்பட்ட வரலாறுகளைத் தெரிந்துகொள்ளப் புராண இதிகாசங்கள், நாடோடிப் பாடல்கள் முதலியன பயன்படும். இவைபற்றிய ஒப்புநோக்கு ஆராய்ச்சியும், பழையொழிகள், உலக வசனங்கள் முதலியன பற்றிய ஆராய்ச்சியும் தனிப்பட்ட ஓர் துறையாகும். வைத்தியம், ஜோதிஷம் முதலியவைபற்றிய தனிப்பட்ட பொருள்-வரலாற்று ஆராய்ச்சிகளும் இங்கே கருதற்குரியன. சமுதாய வரலாறு, நாகரிக வரலாறு, சமய வரலாறு மாந்திரிக வரலாறு, முதலியன எல்லாம் வெவ்வேறு தனித்துறையாகக் கொள்ளத்தக்கன.

இங்கே மிக முக்கியமான துறைகளை மட்டுந்தான் எடுத்துக் கூறியுள்ளேன். பின் சேர்த்துள்ள இரண்டு அனுபந்தங்களில் ஆராய்ச்சித் துறைகளிற் பெரும் பாலன் விவரமாய்க் காட்டப் பட்டிருக்கின்றன.

இவற்றை நோக்கிய அளவில், மொழிபற்றிய ஆராய்ச்சி எத்துணை விரிவும் பரப்புமுள்ளதென்பதும், எத்துணைத் தகுதி யும் பயிற்சியும் உள்ளவர்களால் அது செய்யப்படவேண்டும் என் பதும் விளங்கும். இவ் ஆராய்ச்சிக்கு எல்லீகானுதல் அரிதாகும். இதன் ஒவ்வொரு துறையிலும் உழைப்பு மிகமிக, இன் ஒம் அதிகமான அளவில் உழைத்தற்குரிய பொருள்கள் உள்ளன என்பது அறியத்தகும். அறிவு மிகமிக, ஆராய்ச்சிப் பொருளும் வளர்ந்துகொண்டே செல்லுகிறது. இதனால், நமது அறி

யாமையும் நன்கு புலப்படுகிறது. ஆசிரியர் திருவள்ளுவர், “அறி தோறு அறியாமை கண்டற்றுல்” என்று கூறியது மிக ஆழ்ந்த தோர் உண்மை.

இனி முற்கூறிய பல துறைகளிலும் நாம் செய்து முடித்துள்ளனவற்றையும் இனி உடனடியில் செய்யவேண்டுவனவாயிருப்பதையற்றையும் சுருங்கச் சொல்லுகிறேன். தமிழ் ஒன்றுபற்றித் தான் நான் உறுதியாகக் கூறமுடியும். பின்வருவன பெரும்பாலும் தமிழைக் குறித்தனவேயாம். ஆனால், இவை பிற திராவிடபொழி ஆராய்ச்சிகளுக்கும் பெரும்பாலும் ஒத்தனவாமென்றே கருதுகிறேன்.

மொழிபற்றிய பொதுவகை ஆராய்ச்சியில் மானஸிக தத்துவங்களைக் குறித்த அறிவு அவசியமாகும்; இலக்கியம் பற்றிய பொதுவகை ஆராய்ச்சியில் சௌந்தரிய சாஸ்திர உணர்ச்சியும், நுண்கலையுணர்ச்சியும் வேண்டப் படுவனவாகும். மொழியாராய்ச்சியை நோக்க, இலக்கிய ஆராய்ச்சி எளிதென்றே கூறலாம். ஆனால், இவ்லிலக்கிய ஆராய்ச்சியிலுங்கூட நாம் பெரும் முற்பட்டுவீடுகள்.. உண்மையில் நமது ஆராய்ச்சி மிக்க இளமைப் பருவத்தில்தான் இருக்கிறது என்று கூறவேண்டும். தமிழ்பற்றிய அளவில் இது மிகவும் உண்மை என்றே சொல்லுவேன். ஆனால், ஒரு துறையில் நாம் சிறந்து விளங்குகிறோம்; அது நூற்பதிப்புத்துறை. சிறந்த கல்வியாளர்கள் பலர் இத்துறையில் உழைத்திருக்கிறார்கள். வித்வான் தாண்டவராய முதலியார், வேதவிரி முதலியார், சரவணப்பெருமானையர், விசாகப்பெருமானையர், ஆறுமுக நாவலர், ராவ் பக்தூர் தாமோதரம் பின்கொ, சுப்பராய செட்டியார், டாக்டர் உ. வே. சாமிந்தாதையர் முதலியவர்களை இங்கே குறிப்பிடலாம். இவர்கள் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் முதலிய முக்கியமான நூல்களை அருமையாகப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்கள். தமிழ்மக்கள் இவர்களை மிக வும் போற்றிவரக் கடமைப்பட்டிருக்கிறார்கள். இத்துறையிலுங்கூட இன்னும் செய்யவேண்டுவன பல இருக்கின்றன. மேற்குறித்த நூல்களுக்கும் கம்பராமாயணம் முதலிய காவியங்களுக்கும் வரையறைசெய்த பாடங்களுடன், தற்காலத்துக் குரிய ஆராய்ச்சி யுபகரணங்களுடன், சிறந்த பதிப்புக்கள் இனிமேல் தான் வெளிவருதல் வேண்டும். அன்றியும் எண்ணற்ற நூல்கள் ஒலைச்சுவடிகளில் புதைந்து கிடக்கின்றன. இவ் ஒலைகள் எளிதில் அழியக் கூடியன. இங்ஙனம் அழிவுறுவதற்கு முன்பு இந்நூல்களையல்லாம் பதிப்பித்து வெளியிடுதல் வேண்டும். திரா

விடமொழிகள் பிறவற்றிலும் இங்ஙனமே பல நூல்கள் உள்ளன என்று தெரிகின்றேன். இப்பதிப்புத் துறையில் வல்லகல்வியாளர்கள் பலர் ஒருங்குசேர்ந்து நூற்புதிப்புக்களை மேற்கொள்ளுதல் வேண்டும்.

இனி இலக்கியமதிப்பு-ஆராய்ச்சியைடுத்துக் கொள்வோம். இத்துறையில் இதுவரை சிறந்த பணியாகும் நடைபெறவில்லையென்றுதான் தொன்றுகிறது. இப்பொழுது சிலகாலமாக, திரு. டி. கே. சிதம்பரநாத முதலியார். பி. ஸ்ரீ. ஆச்சார்யா முதலான வர்கள் சில நன் முயற்சிகள் செய்து வருகிறார்கள். இங்கே ஒரு விஷயம் மட்டும் கூற விருப்புகிறேன். நாம் இருபதாம் நூற்றுண்டில் வாழ்கிறோம் என்ற உணர்ச்சியே நமக்கு இல்லை. சில நூற்றுண்டுகளுக்குமுன் மேனுட்டு மக்கள் இருந்த நிலைமையீலேயே இன்றும் நாம் இருக்கிறோம். தண்டியாசிரியர் முதலிய முர்காலத்து வடமொழி வாணர்களே இன்றும் நமக்கு வழி காட்டிகளாய் இத்துறையில் நிலைத்துவிட்டார்கள். பரந்த அறிவோடுகூடிய புதுஓக்கு நமக்கு இயலாத்துபோலத் தொன்றுகிறது. நம் காலத்திற்கும், சூழ்நிலைக்கும் முற்றிலும் வேறுன நிலைமையிலே இயற்றப்பட்ட இரும்பு-விலங்குகளினால் நாம் பிணிப்புண்டு கிடக்கிறோம். தண்டியாசிரியரது பெரு நூலைத் திருந்த அமைத்து முற்றுப்பெறச் செய்கிறோம் என்று கவருகக் கருதி, அர்த்தமற்ற பிரிவுகளையும் உட்பிரிவுகளையும் வகுத்துவிட்டோர். இங்ஙனம் நுனுகி வகுப்பதிலே நம் அறி வைச் செலுத்தி இலக்கியச்சுவை யாராய்ச்சியாகிய கலையை முற்றும் இழந்துவிட்டோம். மேலே நாடுகளிற் சிறந்து விளங்கும் இலக்கிய மழிப்பீடு-முறைதான் நமக்கு உய்தியைத் தர வல்லது. அதுவே நமக்கு வழிகாட்டியாதல் வேண்டும். அப்படியானால்தான், மக்களினத்துக்கென்று அளிக்கப்பட்டுள்ள பேரின்பங்களுன் ஒன்றுகிய இலக்கிய-இன்பத்தை நாம் இழந்து விடாமலிருப்போம். தண்டியாசிரியர் முதலிய அணிநூற்கார்த்தர்களுக்கு இலக்கிய மதிப்பீட்டுச் சரித்திரத்திலும் அலங்கார சாஸ்திர சரித்திரத்திலும் ஒரு கெளரவமான ஸ்தாவரம் உண்டு. இதனை நாம் மறந்துவிடலாகாது.

அடுத்தபடியாக, இலக்கிய வரலாறு எடுத்துக்கொள்ளத் தக்கது. இப்போதுள்ளவைற்றில் திரு. கே. எஸ். சௌநிவாச பிள்ளையின் 'தமிழ் வரலாறும்,' திரு. எம். சௌநிவாச அய்யங்காரின் தமிழாராய்ச்சி நூலும் (Tamil Studies), சிற்சில குறைகளிருப்பிலும், பாராட்டிக் கூறத்தகுந்தன. இலக்கிய வரலாறு

பற்றி வேறு சில பொது நூல்களும், தனிப்பட்ட பகுதிகளை உணர்த்தும் சிறப்பு நூல்களும் உள்ளன. கண்ணடத்தில் ராவு பகதூர் நரசிம்மாச்சாரியாரும், தெலுங்கில் வீரேசலிங்கம் பந்துலுவும், மலையாளத்தில் உள்ளுர்ப் பரமேசுவர அய்யர் முதலீயவர்களும், இலக்கிய வரலாற்றுத்துறையில் சில நல்ல நூல்கள் இயற்றியிருக்கிறார்கள்.

இத் துறையிலே முற்படச் செய்யவேண்டிய சில பணிகள் இருக்கின்றன. அவற்றுள் முதலாவது, இலக்கிய வரலாறுபற்றிப் பத்திரிகை முதலீயவைகளில் வந்தனவற்றையும், நூல்களாக வந்தனவற்றையும் ஒருங்குதொகுத்தல். இரண்டாவது, இதுவரைபதிப்பிட்டு வேரிவந்தனவற்றிக்கும், வெளிவாராது சுவடிகளாக இருப்பனவற்றிற்கும் நூற்பட்டிகை இயற்றுதல். இங்கே சுவடிகளைத் தொகுத்துக் காப்பாற்றிப் பட்டிகை தயாரிப்பது குறித்துச் சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். நமது மொழிகள் ஒவ்வொன்றிற்கும் தனிப்பட ஒரு கழகம் அமைத்து ஏட்டுச் சுவடிகள் முதலீயவற்றைத் தொகுத்தல் வேண்டும். இவ்வாறு நமது சென்னை அரசாங்கத்தினர் செய்யாமை பெரிதும் வருந்தத்தக்கது. இப் பணியைச் சென்னை அரசாங்கக் கல்லூரியின் வடமொழிப் பேராசிரியர்கள்மீது முன்பு சுமத்தியிருந்தார்கள். அவர்களுக்குத் திராவிட மொழிகளில் பயிற்சி கிடையாது : அவர்களது காலமும் கலாசாலை வேலையில் முற்றும் செலவழிக்கப்படுவது. சென்னை அரசாங்க நூல்களில் யப்பாதுகாப்பாளர்கள் என்ற நிலையில் அவர்கள் திராவிட மொழிகளுக்கும் சில சேவைகள் செய்திருக்கிறார்கள். இது அவர்களது பரந்த நோக்கத்தையும், கடமையுணர்ச்சியையும் தான் புலப்படுத்துகிறது. இப்பொழுது இப்பொறுப்பு ஒரு சிறு கழகத்தாரிடம் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது. இக்கழகத்தின் பாதுகாப்பாளருக்குத் திராவிடமொழிகளைப்பற்றிய உணர்ச்சி சிறிதும் கிடையாது. இக்கழகம் சிலகாலம் ஸ்டத்திருக்கு மானுல் நூல்களைய வேலை செய்யப் பெறுமல் தமிழ்நாட்டிலுள்ள நூற்கருவுலங்கள் அணைத்தும் அழிந்துவிடும் என்று தோன்றுகிறது. பல இடங்களுக்கும் சென்று சுவடிகளைத் தேடித் தொகுக்கும் அலுவலாளர்களில் சிலர் தமிழ் நன்கு பயின்றவராக இருத்தல்வேண்டும். தமிழ்ச் சுவடிகள் அடங்கிய நூல்களையும், சுவடிகள் வாசிப்பதிலும் பதிப்பிடுவதிலும் வல்லவரான சிறந்த கல்வியாளரிடம் ஒப்புவிக்கப்படுதல் வேண்டும். இங்ஙனமே பிற திராவிட மொழிச் சுவடிகளுக்கும் ஏற்பாடு செய்

தல் அவசியம். முன்பு வடபொழிப் பேராசிரியரை சியமித் திருந்ததே திருப்திகரமான செயலன்று. இப்போது அதைவிட எத்தனையோ மடங்கு மோசமான சிலைகளை ஏற்பட்டிருக்கிறது. சென்னை அரசாங்கத்தார் இதனை உடனே கவனித்துத் தக்க முறையில் நூல்சிலையங்களைப் பாதுகாத்துவருதல் இன்றியமையாதது. சுவடிகளைத் தேடித் தொகுப்பதையும் மிகவும் ஜக்கத்தோடு செய்வித்தல் வேண்டும்.

முன்றுவதாக, பொருள்முறை-நூற்பட்டிகை ஒன்று எல்லா நூல்களுக்கும் இயற்றுதல். நூற்பட்டிகை முதலியன் ஆங்கிலக் கழகத்திற்கு போ அஸ் (F. S. Angus) என்பவரால் இயற்றப்படும் 'வருஷாந்தர ஆங்கில நூல்கள்' என்ற தொடரினையும், ஆங்கள் மக்டால்ட் (Angus Macdonald) என்பவரால் ஆங்கில மொழியிலுள்ள இலக்கியம் முதலியனபற்றித் தொகுக்கப்படும் 'வருஷாந்தரப் பொருள்முறை நூற்பட்டிகை' என்ற தொடரினையும் முன்மாதிரியாகக்கொண்டு இயற்றுதல் தகும். ஆனால், நம்முடைய பட்டிகையில் இலக்கியங்களோடு பிற நூல்களைத்தும் தொகுக்கப்பெறுதல் வேண்டும். இவற்றை நாளிதுவரை பூர்த்தியாக்கி, இனிமேல் ஆண்டுதோறும் புது நூற்பட்டிகைகள் வெளியிடுதல் மேற்கொள்ள த்தக்கது. நான்காவதாக, நூல்களின் காலம் நன்கு பரிசீலனை செய்யப்படுதல். தமிழ் நூல்கள் பற்றிய அளவில், அவற்றின் காலவரையறையைத் துணிவதில் முற்சாலத்திலுள்ள அறிஞர்கள் தவறுன கொள்கையை பேற்கொண்டுவிட்டார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அதனை இப்பொழுது ஓர்ப்படுத்துதல் வேண்டும். இலக்கியச் சான்றுகளை மதிப்பிடுவதுமட்டும் இதற்குப் போதிய தாயிருந்தால், இது எளிதில் முடியக்கூடியதாகும். ஆனால், அவ்வாறு மதிப்பிடுவதோடு சின்றுவிடவில்லை. தமிழ் மக்களில் ஒரு பகுதியாருக்குத் திருக்குறள், சிலப்பநீகாரம் இவற்றின் காலம் சமயக் கொள்கைகளைப்போல் ஆகிவிட்டது. இதன் பொருட்டுத் தங்கள் உயிரையும்கூட இழந்துவிடுவார்கள்போல் தேரன்றுகிறது। முதல் அல்லது இரண்டாம் நூற்றுண்டிருப்புப் பிற்பட்டனவாக இந்நூல்களைக் குறித்தால், அதற்கு அவர்களுடைய மனம் ஒப்புவதில்லை. பிற்காலத்தனவா யிருக்கக்கூடும் என்று யாரேனும் கூறினால், அவரைத் தமிழ்த் துரோகி என்றுபட்டங்கட்டி விடுகிறார்கள். இதனால், விஷம் சிரம்பிய காற்று நமது நாட்டில் உலவி வருகிறது. ஆராய்ச்சியை நெரித்து விடுகிறார்கள். உண்மை தனது உயிருக்கே மன்றுடவேண்டியதாக இருக்கிறது.

கிறது. ஆனால் ஆராய்ச்சியாள் ஒட்டைய கடலை தெளிவாகவே உள்ளது. உண்மையின் சார்பில் இரண்டொருவர் இருந்தாலும் அவர்களுடன் துணிந்து வாழ்வதே அவன் கடமை. அவ்வாறு செய்யாமற் போனால், அவன் அடிமை என்றே கருதத் தக்கவன்.

அடுத்து, சரித்திரப் பொருள்களை எடுத்துக்கொள்வோம். இங்கே கல்வெட்டு இலாக்காவைச் சார்ந்தவர்களும், பேராசிரியர் பி. சுந்தரம் பிள்ளை, வி. கனகசபைப் பிள்ளை, டி. ஏ. கோபிநாத ராவ், டாக்டர் எஸ். கிருஷ்ணசுவாமி அய்யங்கார், பி. தி. சினி வாச ஜெயங்கார், க. அ. நீலகண்ட சாஸ்திரியார், மு. இராகவையங்கார், ஏ. வி. வேங்கடராமய்யர், கே. ஜி. சங்கரஜெயர், கவிமணி எஸ். தேசிக வீநாயகம் பிள்ளை, ராவ்பகதூர் சி. எம். இராமச் சந்திரங் செட்டியார், எஸ். சோமசுந்தர தேசிகர், டி. வி. சதா சிவ பண்டாரத்தார், தி. நா. சுப்பிரமணியம் முதலியோர்கள் நன்கு உழைத்துத் தமிழ்க்குத் தொண்டு செய்திருப்பது நமக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. இவ்வாறே, தெலுங்குபற்றி டாக்டர் என். வேங்கடரமணய்யா முதலியோர்களும், கன்னடம் பற்றி ராவ்பகதூர் ஆர். நரசிம்மாச் சாரியார் முதலியோர்களும் பெரிதும் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை இயற்றிய ‘திருஞானசம்பந்த சுவாமிகள் காலம்’, மல்லாகம் வி. கனகசபைப் பிள்ளை இயற்றிய ‘1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்’; இவை யிரண்டும் பெரும்புகழ் பெற்றன. பேராசிரியர் க. அ. நீலகண்ட சாஸ்திரியார் எழுதிய ‘சோழர்கள்’ என்ற ஆங்கில நூல் தனிப்பட எடுத்துக்கூறும் தகுதிவாய்ந்தது. ஆனால், இன்னும் எத்துணையோ அளவு ஆராய்ச்சி நிகழ வேண்டுவதாயுள்ளது. கல்வெட்டு இலாக்கா அதிகாரிகள் தாங்கள் எடுத்துவைத்துள்ள கல்வெட்டுப் பிரதிகளைத் தமிழறிஞர்களுக்குக் கொடுத்து உதவுவதில் தாராள மனப்பான்மை யுடையவர்களாக இல்லை. பிரதி எடுத்துள்ள கல்வெட்டுக்களில் நூற்றுக்கணக்கானவை இன்னும் அச்சிடப் பெறவில்லை. ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்கள் இன்னும் பிரதி எடுக்கவேண்டுவனவாய் உள்ளன. இக் கல்வெட்டுக்களை யெல்லாம் நன்கு பரிசோதித்து, குறிப்புகள் எழுதி, தென்னிந்திய மொழிகளில் வல்ல அறிஞர்கள் சீக்கிரத் தில் வெளியிடவேண்டும். கல்வெட்டுக்கள் நவீர, சரித்திர சம்பந்தமான காவியங்களும் தினசரிதைகளும் நம் நாட்டில் உள்ளன. இவையும் தக்கபடி ஆராய்ந்து வெளியிடப்படுதல் நலமாகும். புதுவை ஆனந்தரங்கம் பிள்ளை தமிழில் எழுதிவைத்

ரூள்ள 'தினசரிதை' இன்றுகாறும் வெளிவாராத புதை பொருளாகவே நமக்கு இருக்கிறது. தென்னிந்தியாவில் 18-ம் நூற்றுண்டில்சிக்மந்த வியாபார முயற்சிபற்றியும், அரசியலின் கதிபற்றியும் உள்ள பல விஷயங்களைத் தெரிவிக்கும் அருமையான இலக்ஷியமாக இத்தினசரிதை உள்ளது. அன்றியும், அந்நூற்றுண்டில்பேச்சுவழக்குத் தமிழ் இன்னவாறு இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ளுவதற்கு முக்கிய கருவியாகவும் இது அமைந்துள்ளது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பை அரசாங்கத்தினர் வெளி யிட்டிருக்கின்றனர் (1904-20). தமிழ் மூலத்தை இன்னும் வெளி யிடாதிருப்பது சிறிதும் தகுதியன்று. இதையும் முயன்று கூடிய சிக்கிரம் வெளியிடுதல் பெறிதும் அவசியமாகும். இத் தினசரிதையைப் பாதுகாத்து வைத்திருக்கும் ரிகார்டு ஆபீஸ் அதிகாரிகள் இதைப் பிரதி செய்து வெளியிடத் தமிழறிஞர்களுக்கு வசதி செய்து கொடுப்பார்களாயின் அதுவும் நலமாகும். இங்ஙனமே ஆனந்தரங்கம்பிள்ளையின் மகனார் எழுதிவைத்துள்ள தினசரிதையையும் வெளியிடுதல் வேண்டும். நாது அரசாங்கத்தினர் விரைந்து கவனிக்கவேண்டிய விஷயங்களில் இது ஒன்றாகும்.

இலக்கியத் துறையில் இன்னும் ஒரே ஒரு விஷயம் பற்றித் தான் பேச எண்ணுகிறேன். அது ஒப்புநோக்கு இலக்கியப் பயிற்சியாம். திராவிட மொழிகளைத்திற்கும் இது மிகவும் வேண்டற் பால்தாம். ஆங்கில இலக்கியப் பயிற்சியைக் குறித்துப் பேராசிரியர் டெள்டன் (Dowden) கூறுவது இங்கே மிகவும் பொருத்தமுடையதாகும். 'ஜூரோப்பிய இலக்கியங்களைப் பொதுப்பட அறிந்துகொள்வதுதான் இலக்கிய மாணவன் தன் பயிற்சியில் முதற்படியாகச் செய்ய வேண்டுவது. இப்பயிற்சியின் நோக்கமும், பரப்பும், நடைமுறையும் ஆசிரியர் ப்ரீமன் (Freeman) எழுதிய ஜூரோப்பியச் சரித்திரப் பொதுக் கல்வியை ஒருவாறு ஒத்து அமைதல் வேண்டும். சாஸர் சம்பந்தமாய் பொக்காளியோவைக் கூறுமிடத்தும், ஸ்பென்ஸர் சம்பந்தமாய் டாஸ்லோ, அரியோஸ்டோவைக் கூறுமிடத்தும், ட்ரைடன் அல்லது போப் சம்பந்தமாய் ப்வாய்லோவைக் கூறுமிடத்தும், கார்லீஸ் சம்பந்தமாக கெய்த்தேயைக் கூறுமிடத்தும், பொங்காளியோ, டாஸ்லோ, அரியோஸ்டோ, ப்வாய்லோ, கெய்த்தே என்பவர்களை ஜூரோப்பிய இலக்கியத்தின் பொதுப்போக்கில் எந்த இடத்தில் உள்ளவர்கள் என்பதை மாணவன் அறிதல் வேண்டும். அன்றியும் நமது நாட்டில் (இங்கிலாந்து நாட்டில்) உள்ள இலக்கியப் போக்கிற்கும் அவர்களில் ஒவ்வொருவருக்கும் உள்ள

தொடர்பு இதுதான் என்று சரியாய் ஓரளவுதெரிந்துகொள்வதும் அவனது கடமையாகும்' என்றார் இப்பேராசிரியர்.

இங்குக் கூறிய தகுதியை வைத்து நோக்கினால், கன்னடம், தஹுங்கு, மலையாளம் என்ற மூன்று மொழியிலுமுள்ள கல்வி யாளர்கள் வடமொழி யிலக்கியம் பற்றிய அளவில் தகுதியுள்ள வர்களாயிருப்பார்கள். ஆனால், தற்காலத்துள்ள தமிழரினர் கணக் குறித்து இவ்வாறு சொல்லமுடியாது என்று அஞ்ச கிரேன். தமது தாய்மொழியைத் தவிர, பிற திராவிடமொழிகள் பற்றிய அளவில் இவ் அறிஞர்களில் ஒவ்வொருவரும் அறியாமையால் பீடிக்கப்பெற்று, நிலையுணராதிருக்கின்றார்கள் என்றுதான் சொல்லவேண்டும். வியாசர், வால்மீகி, காளிதாசன் என்பவர்களைப்பற்றியும், வள்ளுவர், கம்பன் என்பவர்களைப்பற்றியும், திக்கண்ணு, நண்ணய்யா என்பவர்களைப்பற்றியும், பம்பா, ரண்ண, பொன்னு என்பவர்களைப்பற்றியும், எழுத்தச்சணைப் பற்றியும் அறியாதவணைத் திராவிட மொழிகளில் ஒன்றிலேனும் வல்லவன் என்று எவ்வாறு கூறமுடியும்? இவ் அறியாமை நமது நாட்டில் நீடித்திருக்கும்படியாக விடக்கூடாது. திராவிட இலக்கியங்களையும், இந்திய இலக்கியங்களையும் ஒப்புநோக்கிக் கற்றவனுடைய கல்வி யறிவு மிகவும் பரந்துள்ளதாயும் செழிப்புள்ளதாயும் இருத்தல் ஒருதலை. இவ் ஒப்புநோக்குக் கல்வி நமது அறிஞர்களுடைய குறுகிய மனப்பான்மையாகிய திண்ணிய சுவரை இடித்துத் தகர்த்துவிடும். அச்சுவரை அரணைக்கொண்டு நம் அறிஞர்கள் மறைந்துவாழ முடியாது. இவ்வகைக் கல்வியின்மேல் எழுந்த ஆராய்ச்சிக்கு ஒரு புதிய பொருண்மையும், புதிய பெருமையும் ஏற்படும். நம்முள் ஒவ்வொரு மொழியாளரும் பிற திராவிட மொழிகள் ஒவ்வொன்றிலுமுள்ள சிறந்த இலக்கியங்களைக் கற்று அனுபவித்துப் பரஸ்பரம் நன்மதிப்பைத் தேடிக் கொள்வாராக.

இனி, நான் மேற்செல்லுவதற்கு முன்பு ஒரு முக்கியமான பணியைக் குறித்துச் சொல்ல விரும்புகிறேன். இது மொழி பெயர்ப்புப் பணியாகும். இப் பணியை நமது கல்வியாளர்கள் மிகுதியாகக் கவனித்துத் தக்கபடி போற்றவில்லை. இத் துறையில் சில நூல்கள் நம்பிடையிலுள்ளன என்பது உண்மையே. ஜி. ஐ. போப் பாதிரியார் திருக்குறள், நாலடியார், திருவாசகம் முதலியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். வ. வே. சு. ஜூயர் திருக்குறளை ஆங்கிலத்தில் பெயர்த்திருக்கிறார்,

சங்க இலக்கியத்திலும் பல செய்யுட்களை ஆங்கிலத்தில் கனக சபைப் பிள்ளை, கே. ஜி. சேஷவீர், பி. என் அப்புஸ்வாமி ஜயர் முதலியோர் நன்றாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர, வேறு சிலரும் இவ்வகை மொழிபெயர்ப்புப் பணியிற் புகுஞ்சுள்ளார். இன்னூர் செய்துள்ளன இத் துறையில் இவர்கள் இறங்காமலிருந்தால் நலமென்று கருதும்படியாகவே அமைந்துள்ளன. தமிழ்நால்களை ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மொழி பெயர்த்தல் வேண்டுவதே. இதைக்காட்டினும் வடமொழி, ஆங்கிலம் முதலிய அயல் மொழிகளிலுள்ள சிறந்த இலக்கியங்களை யும் நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்தல் பெரிதும் வேண்டற் பாலதாம். வடமொழி மகாபாரதத்தைப் பல அறிஞர்களைக் கொண்டு தமிழில் மொழிபெயர்க்கச் செய்து, மகாபகோபாத்யாய ம. வி. இராமானுஜாசாரியார் பதிப்பித்துள்ளார். இவ்வாரூகக் கருத்துக்களைப் பண்டமாற்றுச் செய்வது மிகுதியும் பயனடையதாகும். மொழிபெயர்ப்பு அவசரமாகச் செய்யவேண்டிய பணிகளில் ஒன்றாகும். தகுதியுள்ள மொழிபெயர்ப்புக் கழக மொன்று சிறுவப் பெறவேண்டுவது அவசியம். மொழி பெயர்ப்புக் கழகம் சிறுவவதில் நாம் காலம் தாழ்த்துதல் கூடாது. பிற திராவிட மொழிகளிலும் இம் மொழிபெயர்ப்புப் பணியை மேற்கொண்டு அறிஞர்கள் உழைத்து வருதல் அவசியம்.

இனி, இலக்கிய ஆராய்ச்சியினும் கடினம் என்று நான் முன் குறிப்பிட்ட மொழியின் ஆராய்ச்சியைப் பற்றிப் பேசுகிறேன். இவ் ஆராய்ச்சியில் இரண்டொரு துறைகளில் தவிர மற்றைத் துறைகளில் சிறிதும் நாம் முயற்சி எடுக்கவில்லையென்று பொதுப் படங்கூறிவிடலாம். இத் துறைகளில் மிக முக்கியமானவற்றை இங்கே குறிக்கிறேன். முதலாவது சொல்வரலாற்று ஆராய்ச்சி. தமிழில் இவ்வகை ஆராய்ச்சி நடைபெறுவதற்குப் பல இடையூறுகள் இருக்கின்றன. ஓர் உதாரணத்தால் தெரிவிக்கிறேன். ‘முகரம்’ வந்துள்ள சொல் தனித் தமிழ் என்ற கொள்கை தமிழ்-அறிஞர்களுக்குள் இருந்துவருகிறது. இக்கொள்கை பிழையாம் என்பது எளிதில் நிருபிக்கலாம். வடமொழியிலுள்ள ‘பீடா’ என்பதுதான் ‘பீழை’ எனத் தமிழில் வருகிறது. வள்ளுவரும்,

பெரிதினிது பேதயார் கேண்மை பிரிவின்கண்  
பிழை தருவகொன் றில்

என எடுத்தாண்டுள்ளனர். வடமொழியிலுள்ள ‘சீர்ஷக’ என்பதுதான் தமிழிலுள்ள சிகிமிகை.

“பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகிமிகை” (கலித்-54)  
எனக் கலித்தொகையில் வந்துள்ளது. வடமொழியிலுள்ள ‘பல’ என்பது தமிழில் பழம் என வழங்குகிறது.

“இடையோர் பழத்தின் பைங்கனி மாந்த” (புறம்-225)  
எனப் புற நானூற்றில் வந்துள்ளது. இவ் ஒவியைப்புமைகளைக் கடைப்பிடித்துச் சென்று வடமொழியிலுள்ள ‘க்ல’ என்பது  
தான் தமிழிலுள்ள கழகம் என்று ஒருவன் கூறுவனுயின், அவனை உடனே வடமொழிப் பைத்தியம் பிடித்தவன் என்று ஒதுக்கிவிடுகிறார்கள். இக் கழகம் என்ற சொல் சங்க இலக்கியங்களில் பிற்பட்டதாகிய கலித்தொகையில்தான் முதன்முதல் வழங்கப்பட்டுள்ளது.

“தவலில்தன் கழகத்துத் தவிராது வட்டிப்ப”  
என்பது கலித்தொகை 136-ம் செய்யுள். இங்கே ‘குது பொரு கின்ற இடம்’ என நச்சினார்க்கினியர் பொருள் விரித்தனர். பாணினி ஆசிரியர் ‘ஸ-ஹ’ என்னும் வடசொல் குதுபற்றியே வழங்கப்படும் என விதித்துள்ளனர். பாணினீயத்திற்கும் தமிழில் முதன்முதல் இச்சொல் வழங்கிய கலித்தொகைக்கும் சுமார் 8 நூற்றுண்டுகள் இடைப்பட்டிருத்தல் வேண்டும். இவைகளைன்றும் யாராலும் மறுக்கமுடியாத உண்மைகளாயிருப்பினும், தமிழரினர்களில் பெரும்பாலாரும் ‘கழகம்’ என்பதைத் தூய தமிழ்ச் சொல் என்றே கருதிவருகின்றனர். இக் கருத்திற்கு மாறுபட்ட கருத்தைப் பிறர் குறிப்பிப்பதனையும் இன்னேர் பொறுப்பதில்லை. இவ்வகைச் சூழ் ஸிலையில் ஆராய்ச்சி நன்கு நடைபெறமாட்டாது என்பது சொல்ல வேண்டா. திராவிட மொழிகள் பிறவற்றில் இங்கிலை காணப்படவில்லை. இங்ஙன மிருப்பினும், தமிழில் சொல்வரலாற்று ஆராய்ச்சி ஒருவாறு நடைபெற்றுவருவது ஒரு நல்ல அறிகுறி என்றுதான் சொல்ல வேண்டும். காலஞ்சென்ற ஆர். சுவாமிநாதய்யர் தமிழ்ச் சொல் வரலாறுபற்றிச் சிறந்த ஆராய்ச்சி நூலொன்று எழுதியிருக்கிறார். ஒரு சில இடங்களில் பிழையிருக்கலாம். ஆனால், பிழை செய்வது மக்களியற்கைதான். இவ் வரலாறுகளில் பொதுமக்கள் உள்ளப் பாங்கைப் பின்பற்றிச் செல்லுதல் கூடாது. அவ்வாறு சென்றால், சொல் வரலாறு உண்மையாயிருக்கமுடியாது. ஓர் உதாரணம் தடுகின்றேன்: தமிழில் ‘மயில்’ என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். இது வடமொழியிலுள்ள ‘மயூர்’ என்

பதனேடு தொடர்புடையது. தெலுங்கு, கன்னட மொழிகளில் 'மழுர' என்ற சொல் ஒன்றே முற்காலத்தில்லோன்றைய இத் தொடர்பை வலியுறுத்தும். 'மழுர' என்ற வடசொல் ரிக்வேதத் தில் பயின்றுவந்துள்ளது. இங்ஙனமாகவும், மயில் என்பதைத் தனித்தமிழ்ச் சொல்லாகக்கொண்டு, மா-இல் எனப் பிரித்து, மா என்பது அழகு பொருந்திய சிறகு என்றும் இல் என்பது வெயில் மழை தாக்காதபடி அமைந்த ஒதுக்கிடம் என்றும் பொருள் படுத்து, ஒதுக்கிடம்போலுதவும் அழகிய சிறகினையுடையது எனச் சொற்பொருள்கண்டு ஓர் அறிஞர் வரலாறு அமைத்தனர். இச் சொல்லிற்கும் இது குறிப்பிடும் பிராணியின் இயல்பிற்கும் நெருங்கிய சம்பந்தமுள்ளதென்று கருதுதல் சொல்வரலாற்று முறையோடு மாறுபட்டதாகும். இப் பெயர் தோன்றிய காலத்து வாழ்ந்த மக்கள் மனங்கூக்கும் இவ் வரலாறு அதிதப்பட்டது. மனோபாவணை யொன்றையே துணையாகக்கொண்டு துணியும் சொல்வரலாறு உண்மையோடு பொருந்துவதாகாது. மூலத் திராவிடமொழியில் இச் சொல் இருந்ததென்றாகுச் சிறிதும் சான்றில்லை. அன்றியும் 'மா' என்பதனை இவர் தமிழ்ச் சொல்லாகக் கருதினராதல்வேண்டும். ஆனால், உண்மையில், திருமகளை யுணர்த்தும் 'மா' என்னும் சொல் வடசொல்லே யாகும். திருமகளை அழகிற்கு இருப்பிடமாகக் கருதுவது நாம் அறிந்த தொன்றே. ஆகவே, மா-இல் என்பது சிறிதும் அழகற்ற ஒரு கலவைச் சொல்லாய் முடிகிறது. அது எக்காரணம்பற்றி மயில் எனக் குறுகிற்று என்பதும் வரலாற்றுமுறையில் உணர்த்தப் படவேயில்லை. மேல்நாட்டு அறிஞர் ஒருவர் 'மயில்' என்பதினின்று 'மழுர' தோன்றியது எனக் கூறினர். இதனை உடன் பட்டால் காலமுறையைச் சிறிதும் கவனியாதவர்களாவோம். சொல்வரலாற்றில் கையாளப்படவேண்டும் நெறியினும் நாம் தவறியவர்களாவோம். பன்மொழி யாராய்ச்சிக்கு வேண்டும் தகுதிகளைல்லாம் பெரிதும் அமைந்த இம் மேனுட்டறிஞர் ஒரோ விடங்களில் இவ்வாறு விடேந்தமான வரலாறுகளைத் தருவது மிகவும் வருந்தத்தக்கது. வேறொரு மேல்நாட்டு மொழி யாராய்ச்சியாளர் வடமொழியிலுள்ள 'ஹநுமந்த' என்ற ஒரு சொல் 'ஆண்மந்தி' என்ற தமிழ்த்தொடரினின்றும் பிறந்ததாக எழுதியுள்ளனர். ஆண்மந்தி என்பதை ஆண்குரங்கு என்ற பொருளில் அவர் கொண்டிருத்தல்வேண்டும். ஆனால், மந்தி என்ற சொல் முற்காலத்திற் பெண்குரங்கிற்கே வழங்கப்பட்டது. பெண்பாற் பெயர்களை உணர்த்துமிடத்து, தொல்காப்பியர்

‘குரங்குமுசுவும் ஜாகமுமந்தி’ (பொருள்-மரபு 68)எனக் கூறினர். பிற்காலத்தும் இதுவே வழக்காறு என்பது ‘மந்தியுங் கடுவனும் மரங்கள் நோக்கின’ (சித்திரக்கூட. 43)என்று கம்பராமாயணச் செய்யிலில் வருவதால் அறியலாம். ஆகவே, ஆண்மந்தி என்பது இயற்கையில் எத்தனை பரிகாசத்திற்கிடமோ அத்தனை அளவாக சொல்-தொடர் அமைப்பிலும் அது பரிகாசத்திற்கு ஏதுவாகும். இங்கே ஒன்று கூற விரும்புகிறேன். திராவிட மொழிகளில் சொல்லாராய்ச்சி செய்துவரும் மேனுட்டற்ஞர்கள் ஒரு சிலரே யுள்ளார்கள். அவர்களுக்கு கமது மொழிகளின் மரபு முதலியன . தெரியமாட்டா. இங்ஙனமாயினும் அவர்கள் செய்துள்ள மொழி வரலாற்றுத் தொண்டுகள் போற்றற்பாலனவாம். ‘கால்டுவெல்’, ‘குண்டர்ட்’, ‘ப்ரெளன்’, ‘கிட்டல்’ முதலியோர்களது பெயர்கள் நாம்ஹறுதியாக நம்பிக்கொள்ளுவதற்குப்போதியன. அவர்களது முடிபுகளிற் சில கொள்ளத் தகாதனவே. எனினும், அவர்கள் கையாண்டுவரும் முறையும், அவர்களது பரந்த அறிவும், விஷயங்களை நுட்பமாகக் கவனிக்கும் ஆற்றலும் நம்மால் பெரிதும் பாராட்டத்தக்கன. அவர்களைப் பின்பற்றி நாமும் உண்மையொடுபொருந்திய சொல்வரலாற்று-ஆராய்ச்சிகளைச் செய்வது நலமாகும்.

சொல்வரலாற்றேடு நெருங்கிய சம்பந்தமுடையது பெயர் வரலாற்று ஆராய்ச்சியாகும். இதில் இடப்பெயர்கள், மக்கடபெயர்கள் முதலிய பலவகை ஆராய்ச்சிகள் அடங்கும். இடப்பெயர் வரலாற்றை எடுத்துக்கொள்வோம்: தமிழில் தலைராளங்கள் என்று பேர்ப்படத்த காவிய நூல்கள் பல இருக்கின்றன. அவற்றில் இடப்பெயர் வரலாறுகளும் உள்ளன. ஆனால், அவற்றின் ஆசிரியர்கள் பெயர் வரலாற்றினைச் சரித்திரக்கண் கொண்டு நோக்காது, மனோபாவணை ஒன்றையே துணியாகக் கொண்டு, உண்மையான இடப்பெயர் வரலாற்றைத் தமது புராளாகத்தைகளால் மறைத்து முடிவிட்டனர். இப்புராணக் கற்பணிக் கதைகளைக்கொண்டே வெகுகாலமாகத் திருப்தியடைந்து வந்தோம். மிகச் சமீபத்தில்தான் உண்மை வரலாற்றை விளக்கும் முயற்சியை மேற்கொண்டு ஒரு நூல் நோன்றியுள்ளது. ஆனால், இதுவும் பெளராணிக நெறியையே பின்பற்றுகிறது; பல பிழைகள் செறிந்ததாகவும் உள்ளது. உதாரணமாக, திருநெல்வேலி என்ற ஊர்ப் பெயரிலே வேலி என்பது சில அளவைக் குறிப்பதனா ஆசிரியர் எழுதியுள்ளார். தஞ்சை முதலிய பிரதே

சங்களில் இங்கில் அளவு வழங்கப்பட்ட போதிலும் திருநெல்வே  
விப் பிரதேசத்தில் இவ்வழக்கு எப்பொழுதும் இருந்ததில்லை.  
இங்கே வேலி என்ற சொல் காவலிடம் என்ற பொருளில்தான்  
பொதுவாய் வழங்குகிறது. இவ் ஊர்ப்பெயரிலும் இதுவே  
பொருள். நெல்லீப் புராணமும் இப் போருளையே விளக்கிக்  
கதைகூறிச் செல்லுகிறது. ‘திருப்பைஞ்ஞீவி’ என்ற தலப்  
பெயரில் ‘ஸ்ரீவி’ என்பது ‘வாழை’ எனப் பொருள்படுமென்று  
ஆசிரியர் எழுதிவர். இவர் ஆதாரங்காட்டாமற்போயினும், இப்  
பொருள் சிவஸ்தல மஞ்சரியில் கொடுக்கப்பட்டுள்ளதன்பது  
உண்மையே. ஆனால் தமிழில் ‘ஞீ’ என்ற எழுத்தில் தொடங்கும்  
சொல் கிடையாது. தொல்காப்பியத்தாலும் நன்னூலாலும் இது  
விளங்கும். எனவே ஞீலீ என்பது நீலீ என்பதன் போலி என்றே  
கொள்ளவேண்டும். இவ்விரு சொற்களுக்கும் வாழை என்ற  
பொருள் தமிழ் இலக்கியத்துள் ஓரிடத்திலும் வழங்கப்பெற  
வில்லை. நிகண்டுகளிலும் காணப்பெறவில்லை. பைஞ்ஞீலம்  
என்பது வாழை எனப் பொருள்படும் என்று தமிழ் லெக்ஸிகன்  
குறிப்பிடுகிறது. ஆனால், இதற்கும் ஆதாரமில்லை. சிவஸ்தல  
மஞ்சரியையே ஆதாரமாகக் கொண்டிருக்கலாம். பிரதேசிக  
வழக்கு (Locality) என்று லெக்ஸிகனில் காணப்படுவது இச்சொல்  
வின் வடிவங்கொண்டே மறுக்கற்பாலதாம். சிவஸ்தல மஞ்சரி  
யில் “வாழை” ஸ்தல விருஷ்மாகக் காட்டப்பட்டுள்ளது. இத்  
தலம்பற்றிய தேவாரப் பதிகங்களில் ஓரிடத்தும் வாழை என்பது  
காணப்பெற்றுமையால், மிகப் பிற்பட்ட காலத்தில், நீலீ (ஞீவி)  
என்பதன் உண்மை வரலாறு மறைந்துவிட்டபொழுது, புதுவதாக  
ஒரு வரலாறு கற்பிக்கப்பட்டதாதல் வேண்டும். இதன் பயனாக,  
இவ்வாழை தோன்றியுள்ளதன எண்ணுதல் தகும். எனவே,  
இத் தலப்பெயர் பற்றிக் கல்வெட்டு முதலிய பிற கருவிகளின்  
உதவியைக்கொண்டு ஆராய்ச்சிநிரம்பச் செய்தாலன்றி, உண்மை  
வரலாறு அறிதற்கு இல்லை. ‘ஞீவி’ வாழை எனப் பொருள்படும்  
என்று கூறுவதெல்லாம் புராணக் கதையைப்பற்றிய புராணமே  
யாகும். முத்துப்பேட்டை “என்பதற்கு முத்துக்குளித்த இடம்  
எனப் பூர்வ வரலாறு உரைக்கப்பட்டுள்ளது. இவ்வூர் கடற்கரை  
யிலுள்ளதன்று; கடலுக்கும் இவ்வூர்க்கும் சுமார் ஒமைல் தூரம்  
உள்ளதாம். பண்டைக்காலத்தில் இங்கே முத்துக்குளித்தன  
ரென்பதற்கு யாதோர் ஆதாரமும் கிடையாது. தஞ்சை மான்ய  
வல் (Tanjore Manual) என்ற நூலை நோக்கினால் இங்குக் கூறிய  
தன் உண்மை அறியலாம். முத்து என்ற பெயரை நோக்கிய

அளவில், இங்ஙனம் வரலாறு கூறுதல் பெஸ்ராணிக் நெறியேயாம். முத்து அல்லது முத்தையா என்பது தமிழ் மக்களுக்குரிய பெயர்களில் ஒன்றும். இப்பெயருடையோன் ஒருவன் நினைவுக் குறியாக இப்பேட்டை அமைந்திருத்தலும் சாலும். அல்லது அவன் நிறுவிய பேட்டையாகவும் இருத்தல் கூடும். உண்மை எதுவென்று அறுதியாக ஆராய்ச்சி செய்யப்பட்டாலன்றி இப்பெயர் வரலாற்றினை அறிதல் கூடாதாம். வெள்ளை என்ற சொற்குப் பலதேவன் என்ற பொருளும் தமிழில் உண்டு. ஆனால், வெள்ளையென்று தொடங்கும் பெயரையுடைய ஊர்களிலெல்லாம் பலதேவன் வணக்கம் இருந்தது எனக் கருதும்படி வரலாறு கூறுதல் பலதேவ புராணம் எழுதப் புகுந்தார் செயலேயாகும். தக்க ஆராய்ச்சியின்றி, தக்க நெறியைப் பின்பற்றிது எழுதிய நூல்கள் தளைக்கு நடையினால் உண்மைபொதிந்தன ஆகமாட்டா. மேலெழுந்த வாரியாகவுள்ள கல்வியினால் பிழைகள் பரம்பரை பரம்பரையாகப் பெருகிக்கொண்டேபோக இடமுண்டு; உண்மையாராய்ச்சி பெருகமாட்டாது. மேல்நாட்டறிஞர்கள் ஊர்ப்பெயர் முதலியன் குறித்துச் செய்துள்ள ஆராய்ச்சி முறையை நாம் நன்கு அறிந்துகொள்ளுதல் வேண்டும். இங்கிலாந்தில் ஊர்ப்பெயர்க் கழகம் (Place-Name Society) வெளியிட்டுள்ள நூல்கள் மிகுதியும் பயன்படுவன. இவற்றைப் பின்பற்றித் தக்க படியான ஆராய்ச்சிகள் நன்கு நிகழ்தல் வேண்டும். இவைபெற தும் நிகழ்ந்தடின்பு, ஊர்ப்பெயர்-அகராதி ஒன்று தொகுத்து வெளியிடுதல் மிகவும் பயன் தருவதாகும்.

இச் சிறுநாலைக் குறித்து இத்தனை நுட்பமாகத் துருவிப் பார்க்கவேண்டும் அவசியமில்லை. ஆனால் இது போன்றவற்றுல் விளைந்துள்ள திமையின் அளவை நோக்கி இவ்வாறு செய்ய நேர்ந்தது. இதற்கு வருந்துகிறேன். இங்கே குறித்த நிலைமையிருக்கும்வரை, சொற்பொருளை விளக்கி வரலாற்றுமுறையில் செவ்விதாக அமைந்த அகராதி ஏற்படுவதற்கு வழியேயில்லை. யாழ்ப்பாணத்து ரெவரென்ட் ஞானப்பிரகாசர் இயற்றிவரும் சொற்பிறப்பு-ஒப்பியல் தமிழ் அகராதியில் இதுவரை இரண்டு பகுதிகளே வெளிவந்துள்ளன. மொழி நூலாராய்ச்சி தமிழில் எவ்வளவு இரங்கத்தக்க நிலையிலுள்ளது என்பதை இப் பகுதி கள் விளக்குகின்றன.

சென்னை ஸர்வ கலாசாலையின் ஆதரவில் வெளிவந்துள்ள தமிழ் லெக்ஸிகன் வரலாற்று முறையில் அமைந்த அகராதி

யன்று. ஆனால், ஆது எப்பொழுதும் யாவரும் போற்றத்தகும் சிறந்த ஸிலையிலுள்ளது. முன் அகராதிகளில் ஆதாரமாகக் கொள்ளப்பட்ட நூல்களைத்தும் மீண்டும் நன்கு பரிசோதிக்கப் பட்டுள்ளன. புதிய ஆதார நூல்கள் நன்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. சொற்களின் பொருள்களைக் கிரமப்படுத்துவதிலும், சொற்பொருளின் இயல்பை ஆங்கிலத்திலும் தமிழிலும் வரையறுப்பதிலும், சொல்வரலாற்றுக்கு உபகாரப்படும்படி திராவிட மொழிகள் பிறவற்றிலுள்ள கிளைச் சொற்களை எடுத்துக்காட்டுவதிலும், மேற்கோள்களால் பொருளை விளக்குவதிலும் இந்த லெக்ஸிகன் முந்திய அகராதிகளைப் பன்மடங்கு மேம்பட்டு விளங்குகிறது. சமீபகாலத்தில் வெளிவந்துள்ள நூல்களுள் இத்துணை அளவாகப் பெருமைவாய்ந்துள்ளதாரு நூல்கள் காணுதல் இயலாது. இதில் குறைபாடுகள் உள்ளன என்பது உண்மையே. அவை காலக்கிரமத்தில் திருந்தவேண்டுவனவாயுள்ளன. ஸிற்க. லெக்ஸிகனைப் பின்பற்றிய அகராதிச் சுருக்கம் ஒன்றும் இன்றியமையாததாகும். சென்னை ஸர்வகலாசாலையார் இதனை விரைவில் எழுதிமுடித்து வெளியிடுவதற்குவேண்டும் ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்கள். பலவகையான விஞ்ஞான சாஸ்திரங்களுக்கும், கலைகளுக்கும் உரிய அகராதி ஒன்றும் மிக விரைவில் இயற்றப்படவேண்டும். பள்ளி மாணவர்களுக்குப் பயன்படுமாலில் இதனை இயற்றுதற்குச் சென்னை அரசாங்கத் தார் சென்ற ஆறு ஆண்டுகளாக முயன்று வருகின்றனர். இது முற்றுப்பெறும் ஸிலையில் உள்ளது. முன் குறித்துள்ள அகராதி வகைகளில் மற்றை அகராதிகள் எவையும் தொடங்கப்பெறவேயில்லை. அவைகள் அணைத்தும் பொது மக்களுக்குப் பெரிதும் பயன்படக்கூடியனவாம். அறிஞர்கள் பலர் சேர்ந்த கழகம் ஒன்றை ஸிறுவி அவற்றை இயற்றுதல் நலமாகும். இங்கே, தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டு வரும் சூரியராய ஸிகண்டு என்னும் அகராதியையும், கன்னடத்தில் மைசூர் அரசாங்கத்தார் வெளியிட முயன்றுவரும் அகராதியையும் பற்றிக் கூறுதல் இயை புடையதாகும். திருவிதாங்கூர் ஸர்வகலாசாலையார் மலையாளம் லெக்ஸிகன் ஒன்று வெளியிடக் கருதியிருக்கிறார்கள்.

இனி, வேறொரு துறைக்குச் செல்வோம். மொழியினங்களுள் மூலத் திராவிடமொழி எதனைச் சார்ந்தது என்பதை விசாரித்துத் துணிவதில் பற்பல ஜூயப்பாடுகளும், இடையூறுகளும் உள்ளன. கால்டுவல் ஆசிரியர் சித்திய (Scythian) மொழியே, டு

இம்மொழியைத் தொடர்புபடுத்தினார். நம்முவர்களில் பெரும் பாலாரும் இதனையே முடிந்த முடிபெனக் கருதிவருகிறார்கள். கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்புநோக்குப் பயிற்சியை முதன்முதலில் தொடங்கியவர் என்பது உண்மையே. அன்றியும் திராவிட இனத்தைச் சார்ந்த மொழிகளுள் ஒன்றற்கொன்றுள்ள தொடர்பினை அறிந்து அவைகள் ஓரினத்தைச் சார்ந்தவை என்று நிறுவியவரும் அவரே. அவருக்கு முன்பு, அவை ஓரினத்தைச் சார்ந்தனவாகலாம் என்று பொதுப்படக் கூறிவந்தனரேயன்றி, மொழி நூல் முறையில் எவரும் தெளிவுபடுத்தியவர்களில்லை. கால்டுவெல் ஆசிரியர் மிகச் சிறந்த கல்வியாளர்; மொழியாராய்ச் சியில் மிகவல்லவர்; பேராற்றல்படைத்தவர். அவருடைய பெயர் திராவிட. மொழி அறிஞர்களால் எல்லாக் காலத்தும் நன்றியறித வூடன் போற்றுதற்குரியதே. ஆனால், அவர் எடுத்துக்கொண்ட துறையில் ஆராய்ச்சிக்கு இனி இடமில்லை என்று எண்ணுதல் கூடாது. சித்திய மொழித் தொடர்பை அவர் கூறும்பொழுது அவரே துணிவுபிறக்கும்படி தெளிவுபடுத்தவில்லை. ஒவ்வொப்புமைகளால் மயங்கிவீடுவதற்கு இடமுண்டென்று அவரே கூறியுள்ளார். இனிமேல் இன்ன நெறியில் ஆராய்ச்சி செல்வதாக வாம் என்பதை அவர் காட்டினார் என்ற அளவிலேயே அவரது ஆராய்ச்சியை நாம் கொள்ளுதல் வேண்டும். மாக்ஸ்மூல்லரும் அவரது முடிவோடு ஒத்ததொன்றையே கொண்டனர். ஆனால், சித்திய மொழி என்பதற்குப் பதிலாக துரேனியமொழி என்றனர். இரண்டும் ஒன்றே.

இக் கொள்கையை பி. ஹான்வால்வி என்பவர் மறுத்து, மறுப்பிற்குரிய காரணங்களை மிக்க திறமையுடனும் தெளிவுடனும் எடுத்து எழுதினார். டாக்டர் ஸ்டென் கொனே தமது ‘இந்தியமொழிகளின் ஸர்வேயில்’ (தொகுதி IV பக். 282: 1908) ‘திராவிடமொழிகளை இந்தியாவிற்கு வெளியேயுள்ள மொழிகளோடு இணைக்க இதுவரை எடுத்த முயற்சிகள் ஒன்றும் படன்படவில்லை. இவைகளைத் தனிப்பட்ட ஒரு குடும்பத்தினாலே என்று கொள்ளுதலே நேரிதாகும்’ என்று கூறினார். 1925-ல் கால்டுவெல் ஆசிரியர்கள் கொள்கை F.O. ஸ்ரேடர் என்பவரால் மீண்டும் பரிசீலனை செய்யப்பட்டது. இவர் திராவிட மொழிகளையும் பின்னே-அக்ரியன் முதலிய யூரல் பிரதேசத்து மொழிகளையும் ஒப்பிட்டனர். ஒப்பிட்டு, இருவகை மொழியினங்களும் தொடர்புடையன என்று துணிந்தனர். இக் கொள்கையைக் கண்டித்து

E. லூயின்பவர் ஓர் மறுப்பு விடுத்தனர். இம் மறுப்புப் பெரும் பாலாராலும் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், சில காலங் கழித்து ஹெவிஸி என்ற ஹங்கேரி அறிஞர் முண்டா அல்லது கொலேரி யன் மொழிகளும் பின்னே-அக்ரிய மொழிகளும் தொடர்புடையன என்று காட்டுத்தற்கு முயன்றனர். இத்தொடர்பு சிறுவப் படுமாயின், திராவிடமொழிகளும், கொலேரிய மொழிகளும் சம்பந்தமுடையன என்று சிருபிக்கப்படலாம். ஆனால் முற்குறித்த தொடர்பு சிருபிக்கப்படவில்லை. பேராசிரியர் எஸ். கே. சட்டர்ஜி 'மூலத்திராவிட மொழியினர் மேலை நாடுகளிலிருந்து வந்தவர்களாதல் வேண்டும். அவர்கள் தாயகம் மத்தியதரைக் கடற் பிரதேசத்தின் கிழக்கில் இருந்ததாதல் வேண்டும். ஆசியாமைனரிலிருந்த பண்டை லைக்கியர்கள் க்ரீட் தேசத்தில் குடியேறித் தங்களை த்ரும்பியினர் என்று எழுதியிருக்கின்றார். த்ரும்பியினர் என்பதும் த்ரமிளர் என்பதும் ஒன்றெனக் கொண்டார். இதனால் திராவிடர்கள் கிரேக்கர் காலத்துக்கு முற்பட்டிருந்த க்ரீட் மக்களோடு தொடர்புடையவர்கள் என்று ஊகிக்கலாம். இவ்வகையான ஜாதித் தொடர்பிலிருந்து மொழித் தொடர்பும் இருந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு.

இவ்வகை ஆராய்ச்சியின் இயல்பை நோக்கும்போது, இதனை மக்கள்-வகுப்பு ஆராய்ச்சியிலும் மொழி நூலாராய்ச்சியிலும் தக்க பயிற்சியும் திறமையும் உள்ளவர்களிடத்தே விட்டு விடுவதுதான் நலமென்று தோன்றுகிறது. திராவிடமொழி அறிஞர்கள் செய்யவேண்டும் பணி வேறு இருக்கின்றது. அது தான் மூலத்திராவிட மொழிக்கும் மற்றைத் திராவிட மொழிகளில் ஒவ்வொன்றிற்குமுள்ள சேய்மை அண்மைபற்றிய ஆராய்ச்சியாகும். மொழி - ஆராய்ச்சி முதிராது இளம் பருவத்திலிருக்கும்பொழுது, தமிழ் மொழியின் உதரத்திலிருந்து மற்றைத் திராவிட மொழிகள் பிறந்தன என்றும், தமிழ்தான் மூலத் திராவிடமொழி என்றும் நம்பி வந்தார்கள்.

'கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன்னுதரத் துதித்தெமுங்கே ஒன்றுபல ஆயிடினும்' என்றனர் ஆசிரியர் சுந்தரம் பிள்ளை.

இது மொழியாராய்ச்சி நெறிக்கு ஒத்ததோர் முடியன்று. தமிழின் வேறுபட்டதாய், அதைக்காட்டிலும் மிக்க தொன்மை வாய்ந்ததாயுள்ள ஒரு பண்டைமொழி இருக்கவேண்டும் என்று கொள்ளல் மொழி நூல் முடிபிற்கு அவசியமாயிற்று. அவ்வாறு

கொள்ளவே, அம்மொழியின் குழந்தைகளாகிய திராவிட மொழி களில் எது முற்படப் பிறந்தது என்பது பீற்றித் திராவிட மொழி அறிஞர்கள் இப்போது போர் புரிந்து வருகிறார்கள். சென்னை ஸர்வகலாசாலையில் பணி புரிந்து வந்த எனது நண்பர் ஸ்ரீ கே. ராமகிருஷ்ணய்யா மூலத்திராவிட மொழியிலிருந்து முதன்முதல் பிரிந்தது தெலுங்கு மொழிதானென்றும், ஆகவே, அதுதான் தமிழ் மொழியைக் காட்டிலும் மிக்க தொன்மை வாய்ந்ததென்றும் கருதுகிறார். மலையாள மொழியைச் சார்ந்த அறிஞர்கள் அவர்களுடைய மொழிதான் இங்குக்குறித்த தொன்மைக்கு உரிமையுடையதென்று சொல்லக் கேட்டிருக்கின்றேன். ஆனால், தமிழின் முற்பிறப்பும் தொன்மையும் தக்க காரணங்களால் சிறுவப்பட்டுள்ளன. கால்டுவெல் ஆசிரியர் கூறும் இக் கொள்கையை மறுப்பது எளிதன்று. எனிலும், பிற திராவிட மொழிகளுக்குரிய நமது சகோதரர்கள் இவ் உரிமையை மேலிட ஒக் கொண்டாடுகிறார்கள் என்பதையும், ஆராய்ச்சி இன்னும் இதுபற்றிச் செய்யவேண்டும் என்பதையும், நாம் மனத்தில் பதிய வைத்தல் வேண்டும். இக் கேள்வியை விருப்பு வெறுப்பின்றி நடு நிலையிலிருந்து ஆராய்தல் அவசியமாகும்.

இதனைக்காட்டிலும் மிக முக்கியமான கேள்வியொன்று மொழுஞ்சொத்ரோ, ஹரப்பாப் பிரதேசங்களில் அகழ்ந்து கண்டெடுக்கப் பெற்றவற்றுல் விளைந்து விட்டது. சிந்துநதி நாகரிகம் திராவிடருக்கு உரியதுதான் என்று வலுவாக வாதிக்கப்பட்டு வருகிறது. இங்நாகரிகம் வேதகாலத்திற்கு முந்தியது என்றும், ஆரியர்கள் இந்தியாவிற்குள் புகுவதற்கு முன்புள்ளதென்றும் பெரும்பாலோர் ஒப்புவர். ஆரியர் வருகைக்கு முற்பட்ட காலத்தில் சிந்துநதிப் பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் மூன்று இனத்து மக்களேயாவர். அவராவர் சிக்ரோவர், ஆஸ்திரோ-ஆசியர், திராவிடர் என்பவர்களாம். இவர்களுள் சிக்ரோவர் பழங் கற் காலத்துள்ள நாகரிக நிலையில் இருந்தவர்கள். ஆஸ்திரோ-ஆசியர்கள் புதுக் கற்காலத்து நாகரிக நிலையில் உள்ளவர்கள். திராவிடர்கள் தாம் நகரங்கள் இயற்றி அமைதியான வாழ்வுக்கு உரிய நாகரிகத்தை அடைந்தவர்கள். சிந்துநதிப் பிரதேசத்து நாகரிகம் மிகச் சிறந்தது. இங்கே நன்றாக அமைக்கப்பட்ட நகரங்களும், பல உப்பரிகைகளோடு செங்கற்களால் இயற்றப்பட்ட வீடுகளும், பூமியின்கீழ் அமைக்கப்பட்ட சலதாரரகளும் இருந்தன. எழுதுதல் பலருக்கும் தௌந்ததொரு கலையாக விளங்கினாலும் இது முற்படப் பிறந்தது என்பது பீற்றித் திராவிட மொழி அறிஞர்கள் இப்போது போர் புரிந்து வருகிறார்கள். சென்னை ஸர்வகலாசாலையில் பணி புரிந்து வந்த எனது நண்பர் ஸ்ரீ கே. ராமகிருஷ்ணய்யா மூலத்திராவிட மொழியிலிருந்து முதன்முதல் பிரிந்தது தெலுங்கு மொழிதானென்றும், ஆகவே, அதுதான் தமிழ் மொழியைக் காட்டிலும் மிக்க தொன்மை வாய்ந்ததென்றும் கருதுகிறார். மலையாள மொழியைச் சார்ந்த அறிஞர்கள் அவர்களுடைய மொழிதான் இங்குக்குறித்த தொன்மைக்கு உரிமையுடையதென்று சொல்லக் கேட்டிருக்கின்றேன். ஆனால், தமிழின் முற்பிறப்பும் தொன்மையும் தக்க காரணங்களால் சிறுவப்பட்டுள்ளன. கால்டுவெல் ஆசிரியர் கூறும் இக் கொள்கையை மறுப்பது எளிதன்று. எனிலும், பிற திராவிட மொழிகளுக்குரிய நமது சகோதரர்கள் இவ் உரிமையை மேலிட ஒக் கொண்டாடுகிறார்கள் என்பதையும், ஆராய்ச்சி இன்னும் இதுபற்றிச் செய்யவேண்டும் என்பதையும், நாம் மனத்தில் பதிய வைத்தல் வேண்டும். இக் கேள்வியை விருப்பு வெறுப்பின்றி நடு நிலையிலிருந்து ஆராய்தல் அவசியமாகும்.

இற்று. மட்பாண்டங்கள் நன்றாக அலங்கரிக்கப்பட்டு, பலவ்கையான முறைகளில் வர்ணம் பூசப்பெற்றிருந்தன. இறந்த மக்களைப் புதைப்பதில் சில விசேஷ வழக்கங்கள் இங்கே இருந்தன. குழந்தைகளுக்குரிய பொம்மைகள் முதலிய நாகரிகவாழ்விற்குரிய பல சின்னங்களும் இங்கே உள்ளன. இவ்வளவு உயர்ந்த நாகரிகம் ஸிக்ரோவர்களுக்கும் ஆஸ்திரோ-ஆசியருக்கும் இருந்த தெனக் கொள்ளுதல் ஏலாது. அன்றியும், இந் நாகரிகம் மத்திய தரைக் கடல் - மேலே ஆசிய நாகரிகப் பண்போடு தொடர்புற்ற தாகவும் காண்கிறது. திராவிடர்களும் மத்தியதரைக்கடற் பிரதேசத்துமக்களாவர் என்பது வேறுவகையாலும் அறியப்பட்டது. இவைகளையெல்லாம் நோக்குமிடத்து சிந்துநதிப் பிரதேசத்து நாகரிகம் ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து சேருமுன் திராவிடர்களால் அமைக்கப்பட்டதாம் என்ற முடிவு பெரும்பாலும் கொள்ளத் தக்கதே. இம்முடிவு முற்றும் உண்மைதான் என்பது மொஹஞ் சொத்ரோவில் காணப்படும் எழுத்துக்களை அறுதியாய் வாசித்துப் பொருளுணர்ந்து அதில் காணும் சொற்கள் இப்போதுள்ள திராவிட மொழிகளின் மூலமொழியைச் சார்ந்தன என்று தெளியப்பட்ட பின்புதான் சிச்சயம் எய்தும். ஆகவே, ரெவரென்ட் ஹீராஸ் செய்வதுபோல், அச்சொற்கள் பழந்தமிழுக்குரியன என்று கொண்டு பழந்தமிழாக வாசித்தல் பொருத்தமற்றதாம். அவர் செய்துள்ள முயற்சி மொழி - நூல் முறையோடு முற்றும் முரண்பட்டதாம்; சிறிதும் அங்கோரத்திற் குரியதன்று.

இங்கே பேராசிரியர் எஸ். கே. சட்டர்ஜி தமது ‘இந்தோ-ஆரிய மொழியும், ஹிந்தி மொழியும்’ (Indo-Aryan and Hindi) என்ற நூலில் வெளியிட்டுள்ள கருத்தையே நான் பின்பற்றியுள்ளேன்.. அவர் கொண்ட கொள்கை பெரும்பாலும் உண்மையென்றே தோன்றுகிறது. சிந்துநதிப் பிரதேசத்து நாகரிகம் திராவிடர்களுக்குரியதுதான் என்று எக்காலத்தாவது தெளிவிக்கப்படுமாயின், அதனால் ஏற்படும் விளைவுகள் மிகப் பலவாம். சரித்திர நோக்கே முற்றும் மாறுபட்டுவிடும். நம்மை எதிரிடும் கேள்விகளும் புரட்சித் தன்மையுடையனவாயிருக்கும். ஆகவே, திராவிட மொழிகளின் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் நமக்கு மேற்குறித்த முடிவைக் காணுதற்குத் துணை செய்ய வேண்டும் கடமையிருக்கிறது. அதுபற்றிய ஒரு விஷயத்தை இனி அடுத்துப் பேசுகிறேன்.

திராவிடமொழியைப் புனர் ஸ்ரமாணங்க் செய்வதற்கு அடிக்கடி முயற்சிகள் செய்யப்பட்டுவருகின்றன. எனது நண்பர்

வங்கடராஜ்-லு ரெட்டியார் இங் ஸிர்மாணத்தைக் குறித்துச் சில கருத்துக்கள் வெளியிட்டிருக்கின்றனர். இந்தோ-ஐரோப் பிய மொழிகளை எடுத்துக்கொண்டால், ஒப்புநோக்கு ஆராய்ச்சி அவற்றில் மிகவும் நுட்பமாகச் செய்யப்பட்டு வந்திருக்கிறது. எனினும், பூர்வ மொழியின் புனர்ஸிர்மாண முயற்சி அவைகளில் கூடத் திருப்திகரமாயில்லை. பேராசிரியர் பிடெர்ஸன் (Prof. Pedersen) மொழியாராய்ச்சி முறைபற்றிய தமது நாலில் இதனை விளக்கமாகக் காட்டியிருக்கின்றார். நம்முடைய திராவிடமொழிகளிலோ, ஒப்புநோக்கு மொழியாராய்ச்சி இப்பொழுதுதான் தொடங்கியிருக்கிறது. ஒப்புநோக்குச் சொல்-அகராதிகூட இன்னும் திருந்த அமைந்தபாடில்லை. மொழிக் கல்வியில் ஆழ்ந்து சிறந்துள்ள எனது நண்பர் கே. ராமசிருஷ்ணய்யா, இப்பொழுதுகான் திராவிடமொழிகளிலுள்ள கிணைச் சொற்களைத் தொகுத்து வெளியிட்டிருக்கின்றனர். இத் தொகுப்பு நாலில் கிணைச் சொற்கள் அணித்தும் காட்டப்பட்டுள்ளன என்று நினைத்தற்கு இடமில்லை. கிணைமொழிச் சொற்களையும் ஒப்புநோக்குச் சொல்லகராதியையும் நன்கு கற்றுணர்ந்து ஒனியிலக்கண விதிகளை நிருமித்தல்வேண்டும். அதன்பின்புதான், ஒப்புநோக்கு மொழிநூலாராய்ச்சி செய்தல் இயலும். கன்னடமொழியில் ராவ்பகதூர் ஆர். நரசிம்மாச்சாரியாரும், தெலுங்கில் டாக்டர் நாராயணராவும் இத் துறையில் உழைத்திருக்கின்றார்கள். வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், எல். வி. இராமசாமி ஜயர் முதலியோர் இத்துறையில் தமிழ்பற்றியும் மலையாளம்பற்றியும் நல்ல பணி செய்திருக்கிறார்கள். மொழியாராய்ச்சி முறையில் நன்கு பயின்ற நமது அறிஞர்களே இத்துறையில் பணிசெய்வதற்குத் தகுதியுள்ளவர்கள். ஆனால், திராவிடமொழிகள் பலவற்றிலும் வல்ல அறிஞர்களின் கூட்டுறவினாலேயே இப்பணி முற்றக்கூடியது. இவ்வகையான கூட்டுறவிற்குச் சென்னை ஸர்வகலாசாலையில்தான் தக்க வசதியுள்ளது. ஆங்குள்ள அதிகாரிகள் இக் கூட்டுறவுப் பணி நிகழ்தற்குரிய ஏற்பாடுகளைச் செய்வார்கள் என்று நம்புகிறேன். இந்த ஸர்வகலாசாலையிலுள்ள மொழி-அறிஞர்கள் இத்துறையில் சிறிது உழைத்து வருகிறார்கள். இவ்வழைப்பை முறையாகவும் விரைவாகவும் செய்து மொழியாராய்ச்சியில் கைக்கொள்ளத்தகும் நெறிகளை வழுவாது பின்பற்றி முற்றுவிக்கவேண்டும். இவ்வகையான ஆராய்ச்சி நிகழ்ந்தபிற்பாடுதான் மூலத் திராவிட மொழியின் புனர்ஸிர்மாணம் செய்தல் இயலும். இதற்குப் பிற்பாடு

தான் மொழுஞ்சிசாதரோவி இள்ள விபியால் குறிக்கப்படும் மொழி மூலத்திராவிட. மொழியோடு தொடர்புடையதுதானு என்று அறிதல் கூடும். தொடர்பு உண்மையாயின், திராவிடர் களுடைய ஆதி நாகரிகம் முற்றும் உண்மையாய், அதன் தொன்மை இரண்டு அல்லது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தாய் மூடியும்.

திராவிடமொழி அறிஞர்கள் ஒத்துழைக்கவேண்டிய வேறொரு துறையை இறுதியில் கூறுவதாக வைத்திருங்தேன். அது தான் இலக்கணத் துறை. இதில் வரலாற்றுமுறை இலக்கணம், ஒப்புநோக்கு இலக்கணம் என்ற இரண்டும் அடங்கும். வரலாற்றுமுறை இலக்கணம் பற்றி, பேராசிரியர் A. R. ராஜராஜ வர்மாவின் கேரளபாணியைத்தொத்த தவிர, இதுவரை வேறு நூல்கள் இயற்றப்படவில்லை. இவ் இலக்கண வகையின் இயல்பைக் குறித்து ஓர் ஆசிரியர் கூறுவது ரோக்கத்தக்கது: 'தற்காலத் துள்ள மொழிவழக்குக்களை எடுத்துக்கொண்டு மொழியாராய்ச்சியாளன் அவ் வழக்குக்கள் வந்த வரலாற்றை ஆராய்ந்து காண முயலுகிறோன். அவ்வகை ஆராய்ச்சியில் மொழிகள் எப்பொழுதும் மாறிக்கொண்டே செல்லுகின்றன என்ற உண்மையை அவன் காணுகிறோன்...இங்ஙனமாக, மொழியின் சரித்திரம் விளக்கம் எய்துகின்றது. மூடிவில், அது அதன் பிறப்பிலிருந்து நாளிது வரைப் பல்வேறு கிணிகளாய்ப் பிரிந்து வளர்ந்துவந்த நெறியைத் தெரிந்துகொள்ள இயலுகிறது. இவ்வாறு அறியும்படி செய்வது தான் வரலாற்று நெறி இலக்கணத்தின் இயல்பாகும்.' பற்பல காலங்களிலும் எழுதிய இலக்கணங்களை மட்டும் கற்றுல் போதாது. நமது பண்டை இலக்கணங்கள் வடமொழி யிலக்கணங்களைப் பின்பற்றியுள்ளன. நமது மொழியிலுள்ள இயல்புகள் அனைத்தையும் கண்டு இலக்கணம் வகுத்துள்ளார்கள் என்று கூறமுடியவில்லை. நமது மொழியின் அமைப்பினையும் முற்றக்கண்டு இலக்கணம் செய்யப்பட்டுள்ளது என்றும் கிணக்கக்கூட வில்லை. நாம் பல்வேறு காலத்தில் தோன்றிய இலக்கியங்களையும் சரித்திரமுறையில் வைத்துக் கற்றல்வேண்டும். அவற்றிலே காணப்படும் மொழிவழக்கின் விதிகளைக் கண்டு கொள்ளுதல் வேண்டும். பின், ஒவ்வொரு காலத்திற்கு முரிய நியதி அல்லது விவரண இலக்கணம் (Systematic or descriptive Grammar) இயற்ற முற்படுதல் வேண்டும். இம்முயற்சியில் நமது பண்டை இலக்கணங்கள் நமக்கு உபகாரப்படும் நன்பதில் தடையில்லை.

நமது முன்னோர்கள் வழக்கு நெறியில் மொழி எப்போதும் மாறிக் கொண்டே யிருக்கும் என்ற உண்மையை நன்கு உணர்ந்து கொள்ளவில்லை. உதாரண்பாக, இன்று வழங்கும் தமிழ் சங்க காலத்துத் தமிழும் அன்று, வள்ளுவர் காலத்துத் தமிழும் அன்று; இவ்விரண்டினின்றும் வேறுபட்டது. இதனை மறந்து, அவர்கள் வற்புறுத்திய விதிகள் மொழிவளர்ச்சியைத் தடுக்க முயன்றன. நமது முயற்சியில் அவ்வகைக் குற்றம் இருத்தல் கூடாது. மேற்குறித்தபடி அமைத்த விவரண இலக்கணங்களைக் கால அடை வில் வைத்துக் கற்று, அக்கல்வியின் விளைவாக வரலாற்று முறையிலக்கணம் இயற்றுதல் வேண்டும். எஸ்பெர்ஸென் கூறிய வார்த்தைகள் இங்கே பொருத்தமுடையன. “சென்ற நாறு ஆண்டுகளாகச் செய்துவந்த மொழி நூலாராய்ச்சியில் ஒரு தனிப்பட்ட பெருமை ஏற்பட்டிருக்கிறது. அது பழைய முறைகளை விடுத்து வரலாற்று முறையில் இலக்கணம் செய்ததேயாகும். இவ்வரலாற்று இலக்கணத்தில் மொழியின் வழக்காறுகளை வீவரிப்ப தோடு அவற்றிற்குரிய காரணங்களும் விளக்கம் எய்தின. இப்புது முறையைக் கையாளுவதினாலே தனித்தனை காணப்பட்ட இலக்கண நியமங்கள் ஒன்றே டொன்று தொடர்பு உடையன வாய்ப் புது முடிபுகளை நாம் கொள்ளுதற்கு உபகாரப்பட்டன” என்றனர் இப்பேர்மீரியர். வரலாற்று நெறியில் தக்கதொரு இலக்கணம் அமைக்கப்பெற்றிருக்குமாயின், பூர்வ எகிப்துதேசத்தில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்டதாகக் கருதும் ‘சாந்திக் காப்புவாய் ஏமாந்து இருக்கார்’ (இந்து, 13—10—48) என்பது போன்ற வாக்கியம் அகமய முடியாதென்பது விளங்கும்.

இத் துறையின் மற்றொருபகுதி ஒப்புநோக்கு இலக்கணமாகும். இதில் வரலாற்று முறையில் கிடைத்த சான்றுகள் மூல மொழியிலிருந்து கிணித்த பலவேறு மொழிகளையும் இணைத்து நோக்கிப்பெற்ற ஆதாரங்களால் நிறைவேற்கின்றன. கால்நூலை ஆசிரியரது திராவிடமொழியின் ஒப்புநோக்கு இலக்கணமே இத் துறையிற் சிறந்த தனியிலக்கணமாக விளங்குகின்றது. இவ் ஆசிரியரால் திராவிடமொழி ஆராய்ச்சி உண்மையாகவும்; தின்மையாகவும் அடிகோலப்பட்டுள்ளது. திராவிட மொழிகளுள் ஏதேனும் ஒன்றை நன்கறிய வேண்டுமாயின், அதற்குப் பிற திராவிட மொழிகளின் உணர்ச்சி. இன்றியமையாது வேண்டப்படுமென்று இவ் ஆசிரியர் உறுதியாக நம்பினார். ஆகவே ஒப்புநோக்கு-இலக்கணம் ஏதோ ஒரு வகையாற் பயன்படுமென்று நெகிழிந்து சௌரல்

வுதல் சரியன்று என்றும், அரசு டீர்ஹியமோத ஒரு பயின்தி என்றும் அவர் கொண்டனர். மிகவும் கன்றுகந் தொடர்வேடுகள் செய்துவந்த மொழி யாராய்ச்சிப் பணியை காரரப் பிட்பது ஒருவரும் தொடர்ந்துசெய்யாமை பெரிரும் வருந்தத்தக்கப் பொழுதாவது தக்க அறிஞர் யாவரேறும் அப்பணியைச் செய்ய முற்படுதல்வேண்டும். 1875-ல் கால்டுவெல் ஜூயரின் ஒப்புநோக்கு இலக்கணத்தின் இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது. அத்து காலத்திற்குப்பின், மொழி ஆராய்ச்சி செய்யும் முறை பல படியாகத் திருத்தம் பெற்றிருக்கிறது. தமிழில் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் முதலிய முக்கியமான நூல்கள் கன்றுகப் பதிப்பிடப்பெற்று வெளிவந்திருக்கின்றன. கல்வெட்டுக் காலங்கள் நூற்றுக்கணக்காக வெளிவந்துள்ளன. நேச சுதாரியனர்ச்சியும் மிகவும் பெருகியிருக்கிறது. அறிஞர்கள் பல மூதாகவிலும் ஆராய்ச்சி செய்து நம் அறிவைப் பெருக்கியிருக்கிறார்கள். பிற திராவிட மொழிகளிலும் இங்ஙனமே அறிவு பெருவளர்ந்திருக்கிறது. இவ்வாறு பெருகியுள்ள அறிவை ஒப்புநோக்கு இலக்கணங்களுள் பயன்படுத்தவேண்டுவது மிகவும் அவயம். இவற்றை நோக்குமிடத்து கால்டுவெல் ஆசிரியரது நூல்கள்கு புதுக்கி எழுதுதல் எத்துணை அவசியம் என்பது புலப்படும் உண்மையில், இங்ஙனம் புதுக்கிய நூல் வெகுகாலத்திற்கு முன்னரே இயற்றப்பெற்றிருத்தல் வேண்டும்.

தமிழ்நாட்டில் சென்னையிலும், அண்ணுமலையிலும் இரண்டு ஸர்வகலாசர்களில் உள்ளன. தெறுங்கு நாடு, கண்ணட நாடு, மலையாள நாடு, இவை ஒவ்வொன்றிலும் ஒரு ஸர்வகலாசரை இருக்கிறது. இந்த ஸர்வகலாசர்கள் அணைத்தும் திராவிட மொழிபற்றிய ஆராய்ச்சிகளில் கூட்டுறவுசெய்து உழைத்துவது கூடுமாயின், அது மிகவும் பயன் தரத்தக்கதாம்.


எனது தலைமையுரை முடிவுறுகிறது. திராவிட மொழிகளிலும், திராவிட இலக்கியங்களிலும் ஆராய்ச்சி செய்யவேண்டும் துறைகளை விளக்குவதும் ஆராய்ச்சித் துறைகளின் பரப்புப் பெறுவதும், முக்கியமான துறைகளை எடுத்துக்கொண்டு நாம் செய்துள்ளனவற்றையும், இனிச் செய்யவேண்டுவனவற்றையும் புலப்படுத்துவதும் எனது நேரக்கமாம். நான் தெரிவித்தவற்றில் குறைபாடுகள் இருக்கலாம்; அவற்றைப் பொறுக்க வேண்டுகிறேன். இதுகாறும் கூறியவற்றைப் பொறுமைபோடு கேட்ட உங்களுக்கு என் நன்றி உள்தாகும். திராவிட அறிஞர்கள் இம் மகாநாட்டிற்குப் பெருக் திரனாக வக்திருப்பார்களாயின், அவர்

பூப்பதாட்டும். சிரி, பொபல் தாங்கி  
யீசுய் கும்பிபு ராம் டெலாஹோன்ரூப்  
துப யாத டர் செயலாகும்.

அன்பர்களே, திராவிட அறிஞர்களென்று இப்பொலூ  
ஏறினேன். இத் தொடரால். ராய ஆரியர்களினின்றும் டி.பி.  
ஏத் தனியாக இக்காலத்துக் காணக்கூடிய தூய திராவிடர்  
நான் இங்கே குறிப்பதாகக் கொள்ளுதல் கூடாது. சரித்திர  
இற்கு எட்டாத காலத்தில் இருந்ததாகக் கொள்ளும் ஒரு கர  
புப் பொருளை எளிதில் உணர்த்துவதற்கென்று அமைந்த  
யீடுகளே திராவிடர், ஆரியர் என்ற இரண்டு சொற்களும். டி.  
கள் இனப் பகுப்பில் தூய்மை என்பது ஃக்காலத்தும் இல்லை.  
சென்ற காலத்தை சிகிழ் காலத்தோடும், இறந்ததை உயிருள்ள  
தனேடும், நாம் மயங்கி உணர்தல் கூடாது. நாம் அணிவரு  
திராவிட மொழி மாணவர்கள். திராவிட மொழியையும், இல்லை  
யியங்களையும், நாகரிகத்தையும், பண்பாட்டினையும் ஆராய்ச்  
செய்துவருகிறோம். நம்மைப்போலவே இங்கே ஆரிய மொழி  
மாணவர்கள் வந்திருக்கின்றார்கள். அவர்கள் ஆரிய மொழியை  
யும், இலக்கியங்களையும், நாகரிகத்தையும், பண்பாட்டினையும்  
ஆராய்ச்சி செய்துவருகிறார்கள். ஆரிய நாகரிகமும், தமிழ் நா  
ரிகமும் மிகமிகப் பண்டைக் காலத்தில் தானே ஒன்றாகக் கலந்து  
விட்டன. இப்பொழுது நாம் கொண்டிருப்பது கலப்பு நாகரிகமும்  
பண்பாடுமோயாகும். இங்ஙனமே, மொழியை எடுத்து  
கொண்டாலும், அதில் தூய்மை என்பது கிடையாது. நம் மொழிகளில் பல வேறு வகைப்பட்ட கூறுகள் கலந்துவிட்டன. ஆகவே  
'ஆய தமிழ்' என்று கூக்குரல் இடுதல் மொழி வரலாற்று உள்ள  
மைக்கு மாறுந்தாகும். மேற்குறித்தபடி வரலாற்று நெறியின்  
நாம் நோக்கிவந்தால், உண்மையைக் காணுதற்கு இன்றியமை  
யாததான் நடுவுங்கிலை நமக்கு ஏற்படும். இங்கு நடுவுங்கிலையைத்தான்  
விஞ்ஞான நூலோர் பெற்றும் போற்றுவது. நாம் அணிவரும்  
நடுவுங்கிலையில் ஸின்று ஒருவரோடொருவர் ஒத்துழைத்து வருவோ  
மாக. உண்மை ஒன்றே நமது தனிப் பெரு நோக்கமாக விளப்பு  
கூக. நாம் எடுத்துக்கொண்ட துறைகளில் இடைவிடாது உள்ள  
மையோடு உழைத்து மக்களின் அறிவுச் செல்வத்தை வளர்ப்போ  
மாக. நமது மாட்சிமிக்க தாய் மொழிகளுக்கு உண்மைத் தொடர்  
களாக இருப்போமாக. நாம் பாரதமாதாவின் உத்திர  
மக்களாக அமைவோமாக. இக் கொள்கையுடையராய் நம்ப  
வர்கள் கொத்துச் செழிக்கும்படி இறைவன் அருள்புரிகா

اٹھارہ

مکالمہ



۱۱